

F-8001

Sub. Code

7BCS1C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

First Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is book keeping?
கணக்கு பராமரிப்பு என்றால் என்ன?
2. What do you understand the term Trial balance?
இருப்பாய்வு பற்றி நீவிர் அறிவது யாது?
3. Write Short notes on Bank Reconciliation Statement.
வங்கி சரிக்கட்டும் பட்டியலின் - சிறு குறிப்பு வரைக.
4. What do you mean adjusting entries?
சரிக்கட்டும் பதிவு என்றால் என்ன?
5. What do you mean by endorsement of Bill?
மாற்றுச்சீட்டுகளின் புறக்குறிப்பு வரைதல் என்றால் என்ன?
6. Define “Bills of Exchange”.
மாற்று சீட்டுக்கு இலக்கணம் தருக.

7. What is consignment?

அனுப்பீடு என்றால் என்ன?

8. What do you understand the term subscription?

சந்தா பற்றி நீவிர் அறிவது யாது?

9. What do you mean Fire Insurance?

தீ காப்பீட்டு என்றால் என்ன?

10. What is Joint venture?

இணை வினை என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the advantages of Double Entry System?

இரட்டைப்பதிவு முறையின் நன்மைகள் யாவை?

Or

(b) Journalise the following transactions:

- Jan 1 Sold goods to Krishnan Rs.1,500
2 Paid Samy on account Rs. 1,100
4 Bought goods from Govind Rs.1,000
7 Received from Martin Rs.2,000
8 Ram purchased goods from us worth
Rs.2,500 for cash
12 Paid Rajan his salary Rs.700.

குறிப்பேட்டு பதிவுகளைத் தருக.

- ஐனவரி 1 கிருஷ்ணனுக்கு விற்ற சரக்கு ரூ.1,500
- 2 சாமியின் கணக்கிற்கு செலுத்தியது ரூ. 1,100
- 4 கோவிந்திடம் கொள்முதல் செய்தது ரூ.1,000
- 7 மார்டினிடம் பெற்றது ரூ.2,000
- 8 ராம் நம்மிடம் ரொக்க கொள்முதல் செய்தது
ரூ.2,500
- 12 ராஜனுக்கு அளித்த சம்பளம் ரூ.700.

12. (a) What are the errors not disclosed by Trial balance?

இருப்புச் சோதனைப்பட்டியல் வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?

Or

(b) The following errors discovered in the Books of Madhan lal on 30th September 2010 given that the difference in the Trial Balance of Rs. 1,300 was debited to the suspense account. Give journal entries with suspense account.

- (i) The total of purchase book had been undercast by Rs.900.
- (ii) Rs.470 paid for repairing machinery had been debited to machinery account.
- (iii) Cash Rs.325 received from Krishnan through entered in the cash book had not been posted to Krishnan account.

செப்டம்பர் 30.2010 அன்று மதன் லால் என்பவருடைய புத்தகத்தில் கீழ்க்கண்ட பிழைகள் உள்ளன. இருப்பாய்வில் உள்ள வேறுபாடு ரூ.1,300 அனாமத்து கணக்கில் பற்று வைக்கப்பட்டது. இப்பிழைகளை சரி செய்க.

- (i) கொள்முதல் புத்தகத்தின் மொத்தம் ரூ.900 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
- (ii) ரூ.470 இயந்திரத்தின் பழுது நீக்குவதற்காக செலவிடப்பட்டது இயந்திரக் கணக்கில் பற்று எழுதப்பட்டுள்ளது.
- (iii) கிருஷ்ணமிடமிருந்து ரூ.325 வரவு வந்தது. ரொக்கப் புத்தகத்தில் பதியப்பட்டாலும் கிருஷ்ணன் கணக்கில் பதியப்படவில்லை.

13. (a) Write the difference between Bills of Exchange and Promissory Note.

மாற்றுச்சீட்டு மற்றும் உறுதிமொழி பத்திரம் வேறுபடுத்துக.

Or

- (b) On 1st May 2009, Madhan accepted a two months bill for Rs. 10,000 drawn on him by Mani for the latter's benefit. Mani discounted the bill of 4th May @ 12% p.a. and on the due date sent Madhan a cheque for Rs. 10,000 in order to enable him to honour the bill. Madhan duly honoured his acceptance. Pass journal entries in the books of Mani and Madhan.

1.5.2009 அன்று திரு.மதன் என்பவர், திரு.மணி வரைந்த 2 மாத மாற்றுச்சீட்டை (ரூ.10,000) ஏற்றுக் கொண்டார். மணி அதனை 4.5.09 அன்று 12% அடிப்படையில் வங்கியில் வட்டம் செய்தார். பின் மதனுக்கு ரூ.10,000 பெறுமான காசோலை அனுப்பினார். உரிய நேரத்தில் பணம் கொடுக்கப்பட்டது. இருவரது கணக்கேடுகளிலும் பதிவு செய்க.

14. (a) Distinguish between the Receipt and Payment account and Income and Expenditure account.

வரவு செலவு கணக்கு மற்றும் பெறுதல் செலுத்துதல் கணக்கிற்கும் உள்ள வேறுபாட்டினை குறிப்பிடுக.

Or

(b) From the following particulars prepare receipts and payments a/c. Find out closing bank balance.

	Rs.		Rs.
Cash in hand (1.4.2008)	100	Rent paid	400
Cash at Bank (1.4.2008)	500	General expenses	210
Subscription received	3,300	Postage	70
Donation received	260	Sundry expenses	30
Investment purchased	1,000	Cash in hand	20
		(31.3.2009)	

கீழ்க்கண்ட விபரங்களைக் கொண்டு பெறுதல் மற்றும் செலுத்தல் கணக்கினை தயார் செய்க.

	ரூ.		ரூ.
கையிருப்பு ரொக்கம் (1.4.2008)	100	வாடகை	400
வங்கியிருப்பு (1.4.2008)	500	பொதுசெலவு	210
பெற்ற சந்தா	3,300	அஞ்சல் செலவு	70
நன்கொடை பெற்றது	260	இதர செலவுகள்	30
முதலீடுகள் வாங்கியது	1,000	கையிருப்பு ரொக்கம்	20
		(31.3.2009)	

15. (a) Write a short notes on sale or return basis.

விற்பனை அல்லது திருப்பம் - சிறு குறிப்பு வரைக.

Or

5

F-8001

- (b) X and Y entered into a joint venture agreeing to share profits equally and the following transactions took place.

	Rs.
X Purchased goods	8,000
Y Paid carriage and freight	500
Y Sold goods amounting to	6,000
Y Paid commission on sale	100
X Paid storage fees amounting to	200
X Sold remaining goods for	5,000
X paid commission and carriage	500

Show Journal entries for the transactions in X's books and the joint venture account.

X மற்றும் Y ஆகியோர் இணைவினையில் சேர்ந்து தங்களது லாபங்களை சமமாக பிரித்துக்கொள்வதென ஒப்புக் கொண்டனர். கீழ்க்காணும் நடவடிக்கை நடந்தேறியது.

	ரூ.
X சரக்குகள் வாங்கியது	8,000
Y தூக்குக் கூலி சத்தம் செலுத்தியது	500
Y விற்பனை செய்த சரக்குகள்	6,000
Y விற்பனை மீது தரகு செலுத்தியது	100
X பண்டகக் காப்புக்கட்டணம் செலுத்தியது	200
X மீதமுள்ள சரக்குகளை விற்கிறது	5,000
X தரகு மற்றும் கூலி செலுத்தியது	500

X ன் ஏடுகளில் மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு குறிப்பேடுகள் மற்றும் இணைபினைக் கணக்கையும் காண்பிக்க.

Part C**(3 × 10 = 30)**Answer any **three** questions.

16. From the following Trial Balance, prepare trading profit and loss account for the year ended 31.3.2012 and balance sheet as on that date.

Particulars	Trial Balance	
	Dr.	Cr.
Purchase	3,00,000	–
Debtors	50,000	
Plant	5,60,000	
Creditors		20,000
Bank	90,000	
Rent	30,000	
Salaries	40,000	
Capital		8,00,000
Sales		5,00,000
Cash	40,000	
Stock	1,04,000	
Drawings	1,00,000	
Insurance	6,000	–
	<u>13,20,000</u>	<u>13,20,000</u>

Adjustments:

- (a) Closing stock value was Rs. 98,000
- (b) Salaries outstanding Rs.6,000
- (c) Rent paid in advance Rs.4,000
- (d) Depreciation on plant at 10%
- (e) Bad debt written off Rs.5,000.

கீழ்க்கண்ட இருப்பாய்வினைக் கொண்டு வியாபார கஃகு இலாப நட்ட கஃகு மற்றும் 31.3.2012 ; தேதிய இருப்பு நிலைக் குறிப்பினை தயாரிக்கவும்.

	இருப்பாய்வு	
	Dr.	Cr.
கொள்முதல்	3,00,000	-
கடனாளிகள்	50,000	
இயந்திரம்	5,60,000	
கடனீந்தோர்		20,000
வங்கி	90,000	
வாடகை	30,000	
சம்பளம்	40,000	
மூலதனம்		8,00,000
விற்பனை		5,00,000
ரொக்கம்	40,000	
இருப்பு	1,04,000	
எடுப்புகள்	1,00,000	
காப்பீடு	6,000	-
	<u>13,20,000</u>	<u>13,20,000</u>

சரிக்கட்டல்கள் :

- (அ) இறுதி சரக்கின் மதிப்பு ரூ.98,000
- (ஆ) கொடுபடா சம்பளம் ரூ.6,000
- (இ) முன்கூட்டிச் செலுத்திய வாடகை ரூ.4,000
- (ஈ) பொறி வகை மீது தேய்மானம் 10%.
- (உ) ரூ.5,000 வராக்கடன் போக்கெழுதுக.

17. Madurai Somu & Co. consigned 50 cases or goods @ Rs. 200 each to Chennai Nathan & Co. Madurai Somu & Co. paid Rs. 200 as insurance and Rs. 300 as freight. Nathan & Co. sold the goods for Rs. 24,000 and paid Rs. 520 for carriage and Rs. 130 for godown rent. Nathan & Co. is eligible for 4% commission on gross sales. Nathan & Co. sends cheque for the balance due. Draw journal entries and Nathan & Co. account the books of M/s. Madurai Somu & Co.

மதுரை சோமு அன்ட் கோ 50 கட்டுமம் சரக்குகளை கட்டு ஒன்றுக்கு ரூ.200 வீதம் சென்னை நாதன் அன்ட் கோவிற்கு அனுப்பி செய்தது. மதுரை சோமு கோ காப்பீடாக ரூ.200 ம் வாடகையாக ரூ.300ம் செலவு செய்தது. நாதன் அன்ட் கோ சரக்குகளை ரூ.24,000 க்கு விற்பதாகவும், வண்டி வாடகை ரூ.520, கிட்டங்கி வாடகை ரூ.130க்கு செலவு செய்ததாகவும் விற்பனை கணக்கறிக்கை தெரிவித்தது. நாதன் அன்ட் கோ மொத்த விற்பனையில் 4% கழிவு பெற தகுதி பெற்றவர். நாதன் அன்ட் கோ மீதமுள்ள இருப்பிற்கான தொகையை காசோலையாக செலுத்தப்பட்டது. மதுரை சோமு அன்ட் கோ புத்தகத்தில் நாதன் அன்ட் கோவின் கணக்கு மற்றும் குறிப்பேட்டுப் பதிவுகளை தருக.

18. A fire occurred in the premises of X Ltd. On 10.10.2012. All stocks were destroyed except to the extent of Rs.66,200. From the following figures, ascertain the loss of stock suffered by the company.

	Rs.
Stock on 1.1.2011	1,00,000
Purchases during 2011	2,05,000
Sales during 2011	2,60,000
Stock on 31.12.2011	85,000
Purchase during 2012 upto the date of fire	2,12,200
Sales during 2012 upto date of fire	2,49,000

10.10.2012 அன்று விமிடெட் கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது. ரூ.66,200 பெறுமான சரக்கு காப்பாற்றப்பட்டது. கீழ்க்காணும் தகவல் அடிப்படையில், விபத்தில் சேதமடைந்த சரக்கின் மதிப்பைக் கணக்கிடுக.

	ரூ.
1.1.2011 சரக்கின் மதிப்பு	1,00,000
ஆண்டு 2011 த்தில் கொள்முதல்	2,05,000
ஆண்டு 2011த்தில் விற்பனை	2,60,000
31.12.2011 சரக்கு மதிப்பு	85,000
2012 தீ விபத்து நடந்த வரை கொள்முதல்	2,12,200
மேற்கண்ட காலத்தில் விற்பனை	2,49,000

19. From the following particulars prepare a bank reconciliation statement showing the balance as per bank pass book on 31.03.2013

- (a) Cheque for Rs.7,900 was paid into bank in March 2013 but was credited only in April 2013.
- (b) Cheque for Rs. 11,000 were issued in March 2013 but were cashed in April 2013 only.
- (c) A cheque for Rs. 1,000 which was received from a customer was entered in the bank column of the cash book in March 2013 but the same was paid into bank in April 2013 only.
- (d) The pass book shows a credit Rs.2,500 for interest and a debit of Rs.500 for bank charges.
- (e) The bank balance as per cash book was Rs.1,80,000 on 31.3.2013.

பின்வரும் விபரங்களிலிருந்து வங்கிச் சரிசெய்யும் பட்டியல் தயாரித்து 31.03.2013 ம் நாளை வங்கி செல்லுபுத்தகத்தின் இருப்பை காட்டுக.

- (அ) 2013 மார்ச் -ல் வங்கியில் செலுத்திய ரூ.7,900 காசோலை 2013 ஏப்ரலில் வரவு வைக்கப்பட்டது.
- (ஆ) 2013 மார்ச் -ல் கொடுத்த காசோலை ரூ.11,000 ஏப்ரலில் 2013 -ல் ரொக்கமாக்கப்பட்டது.
- (இ) 2013 மார்ச் -ல் வாடிக்கையாளரிடம் பெற்ற ரூ.1,000 க்கான காசோலை ரொக்கப்புத்தகத்தின் வங்கி பத்தியில் பதியப்பட்டு, ஆனால் வங்கியில் செலுத்தப்பட்டது.
- (ஈ) செல்லுபுத்தகம் வட்டிக்கு ரூ.2,500 வரவும், வங்கிக்கட்டணத்திற்கு ரூ.500 பற்றும் காட்டியது.
- (உ) 31.03.2013 அன்றைய ரொக்கம் புத்தகத்தின் படி வங்கி இருப்பு ரூ.1,80,000.

20. On 1st May 2009, Madhan accepted a two months bill for Rs. 10,000 drawn on him by Mani for the latter's benefit. Mani discounted the bill of 4th May @12% p.a. and on the due date sent Madhan a cheque for Rs. 10,000 in order to enable him to honour the bill. Madhan duly honoured his acceptance. Pass journal entries in the books of Mani and Madhan.

On 1st January Daniel supplied goods of James to the value of Rs. 9,000 and settled the account by means of three bills of exchange for Rs.3,000 each due respectively after two, three and four months. A week later Daniel discounted the first bill with his bank at a discount of Rs.60 he held the other bills.

The first two bills were paid at maturity. On the date of maturity of the third one James arranged to retire the bill paying Rs. 1,000 in each and giving Daniel a fresh bill for four months to cover the balance with interest at the rate of 6% per annum. Daniel discounted this bill for Rs. 1,920 Set out the journal entries in the books of Daniel.

மே 1, 2009 அன்று மணி என்பவர் மதன் என்பவருக்கு இரண்டு மாதம் மதிக்கக்கக்க ரூ.10,000 மதிப்புள்ள மாற்றுச்சீட்டை வரைந்தார். அதனை மதன் ஏற்றுக் கொண்டார். மே 4 ஆம் தேதி மணி மாற்றுச்சீட்டை 12% தள்ளுபடி செய்தார். மதன் நிலுவை தேதியில் ரூ.10,000 திற்கான செல்லத்தக்க ஏற்றுக் கொள்ளக்கூடிய காசோலையை அனுப்பினார். மணி மற்றும் மதன் புத்தகங்களில் குறிப்பேட்டு பதிவுகளை தருக.

ஜனவரி 1-ம் தேதி டேனியல் ரூ.90,000 மதிப்பிலான சரக்குகளை ஜேம்ஸ்க்கு அனுப்பினார். முறை இரண்டு மூன்று மற்றும் நான்கு மாதங்களில் முதிர்வடைக் கூடிய ரூ.3,000 -க்கான மூன்று மாற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு கணக்கு முடிக்கப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின் முதல் மாற்றுச்சீட்டை ரூ.60-க்கு வட்டம் செய்து டேனியல் அவரது வங்கியில் பணம் பெற்றார். மற்ற மாற்றுச்சீட்டுகளை வைத்துக் கொண்டார்.

முதிர்வு நாளில் முதல் இரண்டு மாற்றுச்சீட்டுகள் பணமாக்கப்பட்டன. மூன்றாவது மாற்றுச்சீட்டின் முதிர்வு நாளில் ஜேம்ஸ் ரூ.1,000 செலுத்தி மூன்றாவது மாற்றுச்சீட்டை திரும்ப பெற்றுக் கொண்டு மீதி தொகைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வீதம் சேர்த்து நான்கு மாதத்திற்கு ஒரு புதிய மாற்றுச்சீட்டை திரும்ப பெற்றுக் கொண்டு மீதி தொகைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வீதம் சேர்த்து நான்கு மாதத்திற்கு ஒரு புதிய மாற்றுச்சீட்டைக் கொடுத்தார். டேனியல் இந்த மாற்றுச்சீட்டை வட்டம் செய்து ரூ.1,920 பெற்றார். டேனியல் உடைய புத்தகங்களில் குறிப்பேட்டுப் பதிவுகளை காண்பிக்கவும்.

F-8002

Sub. Code

7BCS2C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Second Semester

Corporate Secretaryship

FINANCIAL ACCOUNTING – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is single entry system?
ஒற்றைப்பதிவு முறை என்றால் என்ன?
2. Give the meaning for net worth method.
நிகர மதிப்பு முறையின் பொருளை தருக.
3. What is dependent branch?
சார்ந்திருக்கும் கிளை என்றால் என்ன?
4. State the meaning of departmental accounts.
துறைகளின் கணக்கியல் என்ற சொல்லின் பொருளை தருக.
5. Who are preferential creditors?
முன்னுரிமை கடனீந்தோர் என்பவர் யார்?
6. What do you understand about unsecured creditors?
பதுகாப்பற்ற கடனீந்தோர் பற்றி நீ அறிவன யாவை?

7. Define Hire purchase.
வாடகை கொள்முதல் வரையறு.
8. What is instalment accounts?
தவணை கணக்கு என்றால் என்ன?
9. What do you understand by Recoupment?
(ரீக்கூப்மெண்ட்) திரும்பப் பெறுதல் என்றால் என்ன?
10. Give the meaning of shortworking.
பற்றாக்குறை திரும்பபெறல் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write the merits of single entry system.
ஒற்றைப்பதிவு முறையின் நிறைகளை விவரி.

Or

- (b) From the following ascertain profit or loss.

Capital at the beginning – 12,00,000

Capital at the end – 13,50,000

Additional capital introduced during the year –
1,70,000

Drawings during the year – 1,40,000

பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நஷ்டம்
கணக்கிடவும்

ஆண்டு தொடக்கத்தில் முதல் - 12,00,000

ஆண்டு இறுதியில் முதல் - 13,50,000

அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் - 1,70,000

அவ்வாண்டில் எடுப்புகள்- 1,40,000.

12. (a) The following information relates to Madurai branch.

Stock on 1/1/2018 – 11,200

Branch debtors 1/1/2018 – 6,300

Goods sent to branch – 51,000

Cash sent to branch for :

Rent – 1,500

Salaries – 3,000

Petty expenses – 500

Sales at branch :

Cash sales – 25,000

Credit sales – 39,000

Cash received from debtors – 41,200

Stock on 31/12/2018 – 13,600

Prepare branch a/c for the year 2018.

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் மதுரை கிளையுடையது

சரக்கு 1/1/2018-11,200

1.1.2018 ல் கிளை கடனாளிகள்-6,300

கிளைக்கு அனுப்பிய சரக்கு - 51,000

கிளைக்கு கீழே தரப்பட்டுள்ள செலவுகள் அனுப்பப்பட்டது

வாடகை - 1,500

சம்பளம் - 3,000

சில்லரை செலவு - 500

கிளையில் விற்பனை

ரொக்கம் - 25,000

கடன் - 39,000

கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 41,200

31.12.2018 இல் சரக்கு இருப்பு - 13,600

2018 ஆம் ஆண்டிற்கான கிளை கணக்கு தயார் செய்க.

Or

- (b) X Ltd of Mumbai has a branch in Delhi from the following, prepare branch stock a/c under stock and debtors system

Goods sent from H.O.	50,000
Return to H.O.	1,000
Cash sales	35,500
Cash from debtors	8,000
Opening stock	10,000
Closing stock	11,000

மும்பையில் உள்ள X லிமிடெட் டில்லி கிளையில் இருந்து கொடுத்துள்ள விவரங்களை கொண்டு சரக்கிருப்பு மற்றும் கடனாளிகள் முறையில் கணக்குகளை தயாரிக்கவும்.

தலைமை அலுவலகம் சரக்கிருப்பு அனுப்பியது	50,000
தலைமை அலுவலகம் திருப்பிய சரக்கிருப்பு	1,000
ரொக்க விற்பனை	35,500
கடனாளியிடம் பெற்ற ரொக்கம்	8,000
தொடக்க சரக்கிருப்பு	10,000
இறுதி சரக்கிருப்பு	11,000

13. (a) What are preferential creditors in the following liabilities of insolvent Bhupesh according to Presidency Town insolvency act ?

Particulars

3 months salary for 10 clerks – 3,600
One month wages of 12 labours – 1,600
Sales tax – 400
3 months rent of landlord 600
Income tax 1,000
Wages of four servant 1,400
Salaries – 1,000
Municipal tax 400
Wages 6,000

மாநில நகர நொடிச் சட்டம் மற்றும் மாகாண நொடி சட்டம் ஆகியவற்றின் படி நொடித்தவரான புவனேஷின் பின்வரும் பொறுப்புகளில் முன்னுரிமை கடன் வழங்குபவர்கள் என்ன?

விவரங்கள்

10 எழுத்தாளர்களுக்கு 3 மாத சம்பளம் - 3,600

12 தொழிலாளர்களின் ஒரு மாத ஊதியம் 1,600

விற்பனை வரி 400,

வீட்டு உரிமையாளரின் 3 மாத வாடகை 600

வருமான வரி 1,000

நான்கு வேலையாட்களின் ஊதியம் 1,400

சம்பளம் - 1,000,

நகராட்சி வரி 400,

கூலி 6,000

Or

(b) A merchant became insolvent on 1/1/92. On that date, his total assets were Rs. 7,500 and his liabilities Rs. 6,500 and the estimated deficiency of Rs. 2,000 before taking the following items into consideration

- (i) Interest on capital of Rs. 150 for one year at 5% pa.
- (ii) Liability on bills discounted Rs. 300 on bills discounted by him Rs. 800
- (iii) Outstanding expenses for wages to be treated as preferential Rs. 240
- (iv) Loan from a friend Rs. 500 and a loan from his wife Rs. 200

Prepare a statement of affairs and deficiency a/c on the basis of data given below.

ஒரு வணிகர் 1.1.92 அன்று நொடித்தவர் ஆனார். அவருடைய மொத்த சொத்துக்கள் 7500 மற்றும் கடன்கள் ரூ. 6,500 மற்றும் மதிப்பிடப்பட்ட பற்றாக்குறை ரூ. 2,000 பின்வரும் பொருட்களை கருத்தில் கொண்டு நிலை அறிக்கை மற்றும் குறைப்பாடு கணக்கு தயார் செய்யவும்.

- (i) ரூ. 150 மூலதனத்தின் மீதான வட்டி ஒரு வருடத்திற்கு 5%
- (ii) பில்கள் பொறுப்பு தள்ளுபடி செய்யப்பட்டது ரூ. 300, அவர் தள்ளுபடி செய்த பில்களில் தொகை ரூ. 800
- (iii) ஊதியத்திற்கான நிலுவை செலவுகள் முன்னுரிமை ரூ. 240 ஆக கருதப்பட வேண்டும்
- (iv) அவருடைய நண்பரிடம் இருந்து ரூ. 500 ம், அவருடைய மனைவியிடம் இருந்து ரூ. 200 ம் கடனாக பெறப்பட்டது.

14. (a) A company leased a colliery on 1/1/2012 at a minimum rent of Rs. 20,000 merging into a royalty of Rs. 1.50 per tonne with power to recoup short working over the first four years of the lease. The output of colliery for the first four years was 9,000 tonnes, 12,000 tonnes, 16,000 tonnes and 20,000 tonnes respectively. Give necessary journal entries in the books of leasee.

ஒரு நிறுவனம் 1.1.2012 அன்று குத்தகைக்கு எடுத்தது, குறைந்தபட்ச வாடகை ரூ. 20,000 ராயல்டியுடன் ரூ. 1.50 குத்தகையில் முதல் நான்கு ஆண்டுகளில் குறுகிய வேலைகளை திரும்பப் பெறும் அதிகாரத்துடன் இணைகிறது. முதல் நான்கு ஆண்டுகளில் கோலியரியின் உற்பத்தி முறையே 9000 டன்கள், 12000 டன்கள், 16000 டன்கள், 20000 டன்கள் முறையே. குத்தகைதாரர் புத்தகங்களில் குறிப்பேடு பதிவு தருக.

Or

- (b) Mining Co. Ltd. obtained on 1/1/2000 from landlord a lease of coal mine, the terms being a royalty of Re. 0.50 per ton of coal raised subject to a minimum rent of Rs. 4,000 per annum with a right of recoupment of shortworking over the first

The output for the five years is as follows.

Year	Mining Company tonnes
2000	4,400
2001	4,640
2002	5,200
2003	5,600
2004	7,200

Prepare Royalty A/c.

மைனிங் கம்பெனி லிமிடெட் 1.1.2000 அன்று நிலக்கரி சுரங்கத்தை குத்தகைக்கு நில உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தது. இதன் விதிமுறைகள் ஒரு டன் நிலக்கரிக்கு ராயல்டி மூலம் ரூ.0.50 குத்தகையாக உயர்த்தப்படும். ஆண்டுக்கு முதலில் குறைந்தபட்சம் ரூ.4,000 வாடகைக்கு உட்பட்டது.

வருடம்	டன்
2000	4,400
2001	4,640
2002	5,200
2003	5,600
2004	7,200

ராயல்டி கணக்கை தயார் செய்யவும்.

15. (a) Sundar sells goods in hire purchase system at cost plus 60%, from the following prepare hire purchase trading a/c. 1/1/2017 goods out on hire purchase system at hire purchase price is Rs. 32,000. On 31/12/2017 installment not due and unpaid is Rs. 72,000 and installment due and unpaid is Rs. 4,000. Goods sold on hire purchase price is 1,60,000; cash recovered from customer is Rs. 1,12,000; Goods received back on default valued at is Rs. 800. (installment due Rs. 4,000)

சுந்தர் வாடகை கொள்முதல் முறையில் கூடுதல் அடக்க விலை 60% அடிப்படையில் பொருட்களை விற்கிறார். பின்வரும் தகவல் அடிப்படையில் வாடகை கொள்முதல் வர்த்தகக் கணக்கை தயாரிக்க. 1.1.2017 பொருட்கள் வாடகை கொள்முதல் முறையில் கொள்முதல் விலை ரூ.32,000 ஆகும். 31.12.2017 அன்று தவணை செலுத்தப்படாதது மற்றும் பாக்கி தொகை ரூ.72,000 மற்றும் தவணை பாக்கி மற்றும் செலுத்தப்படாத ரூ.4,000. வாடகை கொள்முதல் விலையில் விற்கப்படும் பொருட்கள் ரூ.1,60,000; வாடிக்கையாளரிடமிருந்து மீட்கப்பட்ட பணம் ரூ.1,12,000. இயல்புநிலையில் திரும்பப் பெறப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.800. (தவணை செலுத்த வேண்டியது ரூ.4,000).

Or

- (b) ABC Co purchased a typewriter on hire purchase system. As per term they are required to pay Rs. 800 down, Rs. 400 at the end of the first year Rs. 300 at the end of second year and Rs. 700 at the end of third year. Interest is charged at 5% p.a. Calculate the total cash price of the typewriter and the amount of interest payable on each installment.

ABC Co ஒரு தட்டச்சுப்பொறியை வாடகை கொள்முதல் முறையில் வாங்கியது. விதிமுறைகளின் படி அவர்கள் ரூ. 800 முதலில் செலுத்தி, ரூ. 400 முதல் ஆண்டு முடிவில், ரூ. 300 இரண்டாம் ஆண்டு முடிவில் ரூ. 700 மூன்றாம் ஆண்டு முடிவில் செலுத்தப்படவேண்டும். வட்டி 5% p.a. தட்டச்சுப்பொறியின் மொத்த ரொக்க விலையையும் ஒவ்வொரு தவணைக்கும் செலுத்த வேண்டிய வட்டித் தொகையையும் கணக்கிடுங்கள்.

Part C $(3 \times 10 = 30)$ Answer any **three** questions.

16. Ramesh and Kumar are equal partners in when the books are kept by single entry system. Their position on 1/7/2004 was as under :

Particulars	Amount	Particulars	Amount
Bills payable	12,400	Cash	540
Creditors	40,000	Bank	27,760
Capital a/c Ramesh	1,60,000	Bills receivable	9,200
Kumar	1,60,000	Debtors	97,300
		Stock	67,600
		Plant	1,60,000
		Furniture	10,000
	<u>3,72,400</u>		<u>3,72,400</u>

On 30/6/2005 plant was depreciated by 10%, drawings made by Ramesh is 20,000 and Kumar is Rs. 16,000. The following was the state of affairs.

Particulars	Amount
Cash	800
Bank	31,600
Creditors	42,400
Stock	73,400
Debtors	1,32,600
Bills payable	1,200
Bills receivable	17,600

Ascertain the profits for the year ended 30/6/05 and statement of affairs as on that date. Prepare capital a/c of partners.

ரமேஷ் மற்றும் குமார் இருவரும் சம பங்குதாரர்கள். இதில் புத்தகங்கள் ஒற்றை பதிவு மாற்று முறையில் வைக்கப்பட்டுள்ளது 1.7.2004 அன்று அவர்களின் நிலை பின்வருமாறு.

விவரங்கள்	தொகை	விவரங்கள்	தொகை
செலுத்த வேண்டிய பில்கள்	12,400	ரொக்கம்	540
கடன்		வங்கி	27,760
கொடுத்தவர்கள்	40,000	பில்கள் பெறத்தக்கவை	9,200
மூலதனம்-ரமேஷ்	1,60,000	கடனாளிகள்	97,300
குமார்	1,60,000	பங்கு	67,600
		ஆலை	1,60,000
		மரச்சாமான்கள்	10,000
	<u>3,72,400</u>		<u>3,72,400</u>

30.6.2005 அன்று ஆலை மீது 10% மதிப்பிழந்தன. ரமேஷ் 20,000 சொந்த தேவைக்கு எடுத்தார் மற்றும் குமார் 16,000 எடுத்தார். பின்வருவனவற்றில் நிலை இருந்தது.

விவரங்கள்	தொகை
ரொக்கம்	800
வங்கி	31,600
கடன்நீந்தோர்கள்	42,400
பங்கு	73,400
கடனாளிகள்	1,32,600
செலுத்த வேண்டிய பில்கள்	1,200
பெறத்தக்க பில்கள்	17,600

30.6.2005 இல் முடிவடைந்த ஆண்டிற்கான லாபத்தையும் அந்த தேதியிலுள்ள விவகார அறிக்கையையும் கண்டறியவும். கூட்டாளர்களின் மூலதனக் கணக்குகளை தயாரிக்கவும்.

17. Trading and profit and loss a/c of Janaki Radio and Gramophone equipment Co. for the six month ended 31/3/2003 is presented to you in the following forms.

Purchases	Amount	Sales	Amount
Radio	1,40,000	Radio	1,50,000
Gramophone	90,600	Gramophone	1,00,000
Spare parts	64,400	Spare parts	25,000
Salaries	48,000	Stock on 31/3/03	
Rent	11,500	Radio	60,000
Sundry expenses	11,000	Gramophone	20,400
Profit	<u>34,500</u>	Spare parts	<u>44,600</u>
	<u>4,00,000</u>		<u>4,00,000</u>

Prepare departmental account for each of the three departments after taking into account the following

- Radio and Gramophone are sold at the show room and spare parts are at work shop.
- Salaries comprise as follows : showroom $\frac{3}{4}$ and workshop $\frac{1}{4}$. It was decided to allocate the showroom salaries in the ratio of 1 : 2 between department Radio and Gramophone.
- The work shop rent is Rs. 500 per month. The rent of showroom is to be divided equally between the department Radio and Gramophone.
- Sundry expenses are to be allocated in the basis of the turnover of each department.

ஜானகி ரேடியோ மற்றும் கிராமபோன் பொருட்கள் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப நஷ்ட கணக்கு 31.3.2003 இல் முடிவடைந்த ஆறு மாதத்திற்கு பின்வரும் படிவங்களில் உங்களுக்கு வழங்கப்படுகிறது

கொள்முதல்	தொகை	விற்பனை	தொகை
ரேடியோக்கள்	1,40,000	ரேடியோக்கள்	1,50,000
கிராமபோன்கள்	90,600	கிராமபோன்கள்	1,00,000
உதிரி பாகங்கள்	64,400	உதிரிபாகங்கள்	25,000
சம்பளம்	48,000	31/3/03 அன்று பங்கு	
வாடகை	11,500	ரேடியோக்கள்	60,000
சில்லறை செலவு	11,000	கிராம போன்கள்	20,400
லாபம்	<u>34,500</u>	உதிரிபாகங்கள்	<u>44,600</u>
	<u>4,00,000</u>		<u>4,00,000</u>

பின்வருவனவற்றைக் கணக்கில் எடுத்து கொண்டு குறிப்பிடப்பட்ட மூன்று துறைகளில் ஒவ்வொன்றிற்கும் துறைவாரி கணக்கை தயாரிக்கவும்.

- (அ) ரேடியோ மற்றும் கிராமபோன் ஷோரூம்களில் விற்கப்படுகின்றன மற்றும் உதிரிபாகங்கள் ஒர்க்ஷாப் விற்கப்படுகின்றன
- (ஆ) சம்பளம் பின்வருமாறு : ஷோரூம்கள் 3/4 மற்றும் ஒர்க்ஷாப்-1/4- ஷோரூம் சம்பளத்தை ரேடியோ மற்றும் கிராமபோன்கள் துறைகளுக்கு இடையே 1:2 என்ற விகிதத்தில் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
- (இ) ஒர்க் ஷாப் வாடகை ரூ. 500 மாதம். ஷோரூமின் வாடகை ரேடியோ மற்றும் கிராமபோன் துறைகளுக்கு இடையே சமமாக பிரிக்க வேண்டும்.
- (ஈ) ஒவ்வொரு துறையின் வருவாயின் அடிப்படையில் பல்வேறு சில்லறை செலவுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

18. From the following particulars. Prepare the statement of affairs and deficiency account of Mohan who is an insolvent debtors.

Unsecured creditors Rs. 30,100; credits partly secured Rs. 38,600 (holding security of the value Rs. 36,200 which is estimated to realise only Rs. 12,000) preferential creditors Rs. 1,000; bills receivable discounted Rs. 4,120 (upon which it is estimated that there will be liability of Rs. 560; stock in trade Rs. 20,020 (estimated) to realise Rs. 16,000) book debts, goods Rs. 15,720; doubtful and bad Rs. 1,300 (estimated to realise Rs. 356) land and building Rs. 16,000 (estimated to realise Rs. 10,000) plant and machinery Rs. 25,000 (estimated to realise Rs. 11,000) cash in hand Rs. 4. He started business five year ago with capital of Rs. 50,000; The hading after charging interest on capital at Rs. 2,000 per year resulted in a profit of Rs. 1,204 for the first year and losses Rs. 740, Rs. 900, Rs. 1,000 and Rs. 1,400 for subsequent years. His drawings were at the rate of Rs. 1,800 a year and there was a speculation loss of Rs. 3,180 during the whole period of five years.

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து, நொடித்தோர் கடனாளியான மோகனின் விவரங்கள் மற்றும் குறைப்பாடு கணக்கைத் தயாரிக்கவும்.

பாதுகாப்பற்ற கடனாளிகள் 30,100 கடனாளிகள் ஓரளவு பத்திரமாக 38,600 (மதிப்பு பாதுகாப்பு வைத்திருப்பவர் 36,200 ரூபாய் மதப்பீட்டின்படி 1200 மட்டும்) முன்னுரிமை கடனாளிகள் ரூபாய் 1,000 பில்கள் பெறத்தக்க தள்ளுபடி ரூ. 4,120 (அதன் மீது கடன் பொறுப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது) ரூபாய் 560 வர்த்தக ரூபாய் 20020 (மதிப்பீடு ரூபாய் 16,000) புத்தக கடன்களை பொருட்கள் ரூபாய் 15,720 சந்தேகத்திற்கிடமான மற்றும் வராக்கடன்கள் ரூபாய் 1,300 (உணர்வு மதிப்பீடு ரூ. 356) நிலம் மற்றும் கட்டிடம் ரூபாய் 16,000 (ரூ. 1,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது) ஆலை மற்றும் இயந்திரங்கள் ரூபாய் 25,000 (ரூபாய் 11,000 உணர் மதிப்பிடப்பட்டுள்ளது) கையில் ரொக்கம் ரூ. 4. அவர் 5 வருடத்திற்கு முன்பு 50,000 மூலதனத்துடன் வியாபாரத்தை ஆரம்பித்தார். மூலதனத்தின் மீது வருடத்திற்கு 2,000 ரூபாய் வட்டி வசூலித்த பிறகு முதல் வருடம் 1204 ரூபாய் லாபம் மற்றும் 740, 900, 2000, மற்றும் 1400 அடுத்த ஆண்டுகளுக்கு நஷ்டமாக இருந்தது. அவரது சொந்த செலவிற்ரு ரூ. 1,800 வீதத்தில் ஆண்டு மற்றும் 5 வருடங்கள் முழுவதும் 3,180 ரூபாய் ஊக இழப்பு ஏற்பட்டது.

19. Minerals Ltd leased a property from Mr. Janakiraman at a royalty of Rs. 1.50 per ton with minimum rent of Rs. 20,000 per annum. Each year excess of minimum rent over royalties is securable out of royalty of next 5 years. In the extent of strike and the minimum rental not being reached, the lease agreement provided that the actual royalties earned for the year discharges all rental obligation for the year. The results of working of the property are given below :

Year	Actual royalty
2008	Nil
2009	6,600
2010	18,000
2011	22,200
2012	28,000
2013	30,000
2014	Strike year 16,000
2015	30,400

Prepare minimum rent a/c and royalty a/c.

மினரல்ஸ் லிமிடெட் ஒரு சொத்தை திரு. ஜானகிராமன் என்பவரிடமிருந்து ஒரு டன் ஒன்றுக்கு ரூ.1.50 குத்தகையில் குத்தகைக்கு எடுத்தது. ஆண்டுக்கு குறைந்தபட்ச வாடகையாக ரூ.20,000. ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு மேல் குறைந்தபட்ச வாடகைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான குத்தகையில் இருந்து பாதுகாக்கப்படும். வேலை நிறுத்தத்தின் போது குறைந்தபட்ச வாடகையை எட்டாத நிலையில், குத்தகை ஒப்பந்தம், ஆண்டுக்கு ஈட்டப்பட்ட உண்மையான குத்தகைகள் அந்த ஆண்டிற்கான அனைத்து வாடகைக்களை நிறைவேற்றுகிறது. சொத்து பயன்பாட்டு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆண்டு	உண்மையான ராயல்டி
2008	—
2009	6,600
2010	18,000

ஆண்டு	உண்மையான ராயல்டி
2011	22,200
2012	28,000
2013	30,000
2014	(வேலை நிறுத்த ஆண்டு) 16,000
2015	30,400

குறைந்தபட்ச வாடகைக் கணக்கு, ராயல்டி கணக்கைத் தயாரிக்கவும்.

20. On 1/1/2003 a firm purchased a truck on installment system. The cash price of the truck was Rs. 11,175 and payment was to be made as follows :

Rs. 3,000 was to be paid on signing of the agreement and the balance in three installment of Rs. 3,000 each at the end of each year. Interest at 5% is charged by the vendor. The firm has decided to write off 10% annually on the diminishing balance of the cash price. Calculate the amount of interest paid, Interest suspense account and trust account.

1.1.2003 அன்று ஒரு நிறுவனம் தவணை முறையில் ஒரு டிரக்கை வாங்கியது. டிரக்கின் ரொக்க விலை ரூ. 11,175 மற்றும் பின்வருமாறு செலுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவுடன் ரூ. 3,000 செலுத்த வேண்டும் மற்றும் மீதி மூன்று தவணையாக ரூ. 3,000 ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் செலுத்தப்பட வேண்டும். 5% வட்டியை விற்பனையாளரால் வசூலிக்கப்படுகிறது. ரொக்க விலையின் குறைத்து வரும் நிலுவைத் தொகையில் ஆண்டுதோறும் 10% தள்ளுபடி செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. செலுத்தப்பட்ட வட்டி தொகை, வட்டி சஸ்பென்சிஸ் கணக்கு மற்றும் டிரக் கணக்கு ஆகியவற்றை தயார் செய்யவும்.

F-8003

Sub. Code

7BCS3C1

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Third Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Memorandum of Association.
அமைப்பு முறையேடு என்பதை வரையறு.
2. What is Certificate of incorporation?
கூட்டுருவாக்கம் என்றால் என்ன?
3. What is Abridged Prospectus?
சுருக்கப்பட்ட தகவலறிக்கை என்றால் என்ன?
4. What is information Memorandum?
அமைப்பு முறையேட்டின் தகவல் என்றால் என்ன?
5. State the differences between share and stock.
பங்கு மற்றும் சரக்குயிடையே உள்ள வேறுப்பாடுகளை கூறுக.
6. What Sweat Equity Shares?
உழைப்புக்கான சாதாரண பங்குகள் என்றால் என்ன?

7. State the liabilities of Company Secretary under Companies Act 2013.

நிறும சட்டம் 2013 படி நிறும செயலரின் பொறுப்புகளை கூறுக.

8. Who is a Whole Time Company Secretary?

முழுநேர நிறமச் செயலர் என்பவர் யார்?

9. State the rule for Acceptance of Deposits under Section 76 of Companies Act, 2013.

நிறுமச்சட்டம் 2013 பிரிவு 76 கீழ் வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பதன் விதியை கூறுக.

10. What is Debenture Redemption Reserve?

மீள்தகு கடனீட்டுப்பத்திர ஒதுக்கீடு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the characteristics of Company.

நிறுமத்தின் குணநலன்களை விளக்குக.

Or

(b) Under what circumstances the Corporate Veil of the Company will be lifted.

எந்த சூழ்நிலையில் நிறுவனத்தின் பெருநிறுவனத்தின் என்ற திறை அகற்றப்படுகிறது.

12. (a) Explain Offer for Sale.

விற்பனையின் சலுகை என்பதை விளக்குக.

Or

(b) Write short notes on :

(i) Statement in lieu of Prospectus

(ii) Shelf Prospectus

சிறு குறிப்பு தருக:

(i) பதிலான தகவலறிக்கை

(ii) அடுக்க தகவலறிக்கை

13. (a) Discuss the various kinds of share capital.

பல்வேறு வகையான பங்குமுதல்களை விவாதிக்க.

Or

- (b) State the differences between Transfer and Transmission of shares.

பங்குகள் பரிமாற்றம் மற்றும் பங்குகள் பரவும்முறை உள்ள வேறுபாடுகளை கூறுக.

14. (a) Highlight the powers and duties of company Secretary.

நிறுமச் செயலரின் அதிகாரம் மற்றும் கடமைகளின் சிறப்பு அம்சங்கள் யாவை?

Or

- (b) State the differences between Whole time and Part time Company Secretary.

முழுநேரம் மற்றும் பகுதி நேர நிறுமச் செயலாளரிடையே உள்ள வேறுபாடுகளை கூறுக.

15. (a) Explain the provisions regarding acceptance of deposits.

வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான விதிகளை விளக்குக.

Or

- (b) Discuss the various kinds of debentures.

பல்வேறு வகையான கடனீட்டுப் பத்திரங்களை விவாதிக்க.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Enumerate the contents of Memorandum of Association.
அமைப்பு முறையேட்டில் உள்ள உள்ளடங்களை விவரிக்க.
17. Discuss the liability for Mis-statement in Prospectus under Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013 படி தவறான தகவலறிக்கைக்காக பொறுப்புகளை விவாதிக்க.
18. Explain the provisions for allotment of shares as per SEBI guidelines.
செபியின் வழிக்காட்டுதலின்படி பங்குகளை ஒதுக்கீடு செய்வதற்கான விதிகளை விவரி.
19. Discuss the powers, duties and liabilities of Company Secretary.
நிறுமச் செயலரின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்களை விவரிக்க.
20. Discuss the provisions regarding borrowing powers of a company under Companies Act, 2013.
நிறுமச்சட்டம் 2013 படி நிறுமத்தின் கடன் வாங்கும் அதிகாரத்திற்காக விதிகளை விவாதிக்க.

F-8004

Sub. Code

7BCS3C2

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Third Semester

Corporate Secretaryship

PARTNERSHIP ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is partnership?
கூட்டாண்மை என்றால் என்ன?
2. What is capital ratio?
முதல் விகிதம் என்றால் என்ன?
3. What is fixed capital?
நிலை முதல் என்றால் என்ன?
4. What do you understand by 'Admission' of a new partner?
கூட்டாளி சேர்க்கை என்றால் என்ன?
5. What is Hidden Goodwill?
மறைமுக நற்பெயர் என்றால் என்ன?
6. What is sacrificing ratio?
தியாக விகிதம் என்றால் என்ன?
7. What is Gaining ratio?
ஆதாய விகிதம் என்றால் என்ன?

8. What is Retirement of a partner?
கூட்டாளி விலகல் என்றால் என்ன?
9. What do you understand by 'Insolvency of All Partners'?
அனைத்து கூட்டாளிகள் நொடிப்பு நிலை என்றால் என்ன?
10. Write short notes on Piece-meal Distribution.
துண்டுபகிர்வு விகிதம் - சிறுகுறிப்பு வரைக.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Write a difference between 'Fixed' and 'Fluctuating Capital'.
நிலை முதலுக்கும், மாறுபடும் முதலுக்கான வேறுபாடுகளை எழுதுக.

Or

- (b) What is minimum Guarantee and explain its various method?
குறைந்த அளவு உத்தரவாதம் என்றால் என்ன? அதன் வகைகளை விவரிக்கவும்.
12. (a) A and B started business on 1st January 1992 with Rs. 32,000 and Rs. 20,000 as capital respectively. They agree to share profit in the capital ratio. From the following details, calculate capital ratio.

	Capital Introduced		Capital withdrawn	
	A (Rs.)	B (Rs.)	A (Rs.)	B (Rs.)
1 st March	7,000	—	—	—
1 st April	—	22,000	10,000	—
1 st June	13,000	—	—	19,000
30 th September	—	25,000	25,000	—

1 ஜனவரி 1992, A மற்றும் B ரூ.32,000 மற்றும் ரூ.20,000 உடன் தொழில் தொடங்கினார், அவர்கள் முதல் விகிதத்தில் இலாபத்தை பகிர உடன் பட்டனர், பின்வரும் விவரங்களை வைத்து முதல் விகிதத்தை தயாரிக்கவும்.

முதல் கொண்டு வந்தது முதல் எடுக்கப்பட்டது

	A (ரூ.)	B (ரூ.)	A (ரூ.)	B (ரூ.)
1 மார்ச்	7,000	—	—	—
1 ஏப்ரல்	—	22,000	10,000	—
1 ஜூன்	13,000	—	—	19,000
30 செப்டம்பர்	—	25,000	25,000	—

Or

- (b) X, Y, Z sharing profit and losses equally have capitals of Rs. 2,40,000, Rs. 1,80,000, Rs. 1,20,000. For the year 1990, Interest was credited to them at 6% Instead of 5%. Give their pasts adjustment journal entry.

X, Y, Z கூட்டாளிகள் அவர்களுடைய இலாப, நட்டங்களை சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களுடைய முதல் முறையே ரூ. 2,40,000, ரூ. 1,80,000, ரூ. 1,20,000. 1990-ம் ஆண்டுகான வட்டி 5% வைப்பதற்கு பதிலாக 6% மாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிந்தைய சரிசெய்தலை குறிப்பேடாக தருக.

13. (a) A and B are partners in a firm sharing profits in the ratio of 3 : 2. They surrender 1/2 of their respective shares in favour of new partner 'C'. C is to bring his share of premium for Goodwill in cash. They goodwill of the firm is estimated at Rs. 40,000.

Pass the necessary journal entries.

A மற்றும் B அவர்களுடைய இலாபத்தை 3 : 2 என்ற விகிதத்தில் பிரித்துக்கொள்கின்றனர். அவர்கள் 1½ அளவிலான அவர்களுடைய பங்கை புதிய கூட்டாளி 'C' ஆக தியாகம் செய்கின்றனர். 'C' அவருடைய நற்பெயர் - தொகை ரொக்கமாக கொண்டுவருகிறார். அவர்களுடைய நற்பெயர் ரூ. 40,000-மாக நிர்ணயிக்கப்படுகிறது. தேவையான குறிப்பேட்டு பதிவுகள் தருக.

Or

(b) A firm earned net profit during the last three year as follows :

	Rs.
I year	36,000
II year	40,000
III year	44,000

The capital investment of the first is Rs. 1,20,000. A fair return on the capital having regard to the risk involved is 10%.

Calculate the value of goodwill on the basis of 3 year purchase of super profits.

ஒரு நிறுமம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஈட்டிய நிகர லாபம் விவரங்கள் :

	ரூ.
I year	36,000
II year	40,000
III year	44,000

நிறுமத்தின் முதல் ரூ.1,20,000. முதல் மீது எதிர்பார்க்கப்படும் வட்டி 10% உயர் இலாபத்தின் மூன்று ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு நற்பெயரை கணக்கிடுக.

14. (a) X, Y and Z were partners sharing profits in the ratio of 2 : 2 : 1.

Z retires and his share was taken up by X and Y in the ratio of 3 : 2. Calculate the gaining ratio of X and Y.

X, Y, Z கூட்டாளிகள் இலாபங்களை 2 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.

'Z' எனும் கூட்டாளி விலகுகிறார். அவருடைய பங்கை X மற்றும் Y 3 : 2 என்ற விகிதத்தில் எடுத்து கொள்கின்றனர். X மற்றும் Y-கான ஆதாய விகிதத்தை கணக்கிடுக.

Or

- (b) Explain various method for calculation of Goodwill.
நற்பெயரை கணக்கிடும் பல்வேறு முறைகளை விவரிக்கவும்.

15. (a) Write a difference between Revaluation and Realisation a/c.

மறு மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு கணக்கிற்கான வேறுபாடுகளை எழுதுக.

Or

- (b) Explain proportionate capital method.
விகிதாசார முதல் முறையை பற்றி விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Sankar and Saleem are partners in a firm sharing profits and losses in the ratio of 3 : 2 as on 31st March, 2005. Their Balance Sheet as under :

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	90,000	Cash	5,000
Bills payable	25,000	Bank	40,000
Capital A/c		Stock	60,000

Liabilities	Rs.	Assets	Rs.
Sankar	1,50,000	Furniture	20,000
Saleem	1,20,000	Land and Building	2,00,000
		Debtors	62,000
		(-) Provision	<u>2,000</u>
	<u>3,85,000</u>		<u>60,000</u>
			<u>3,85,000</u>

On 1st April 2005, they admit Solomon into partnership on the following condition.

- Solomon has brought Rs. 1,00,000 as capital.
- The value of Land and Building was to be increased by Rs. 20,000.
- Stock and Furniture were to be depreciated by Rs. 10,000 and Rs.4,000 respectively.
- Rs. 15,000 to be written off from Sundry creditors as it is no longer liability.
- Provision for doubtful debts is to be increased by Rs. 1,000.

Prepare Revaluation A/c, Capital A/c and Balance sheet.

சங்கர், சலீம் என்ற கூட்டாளிகள் எனும் விகிதத்தில் நிறுவனத்தின் இலாப நடட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். 2005, மார்ச், 31 ஆம் நாளைய இருப்பு நிலை குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல	90,000	ரொக்கம்	5,000
கடனீந்தோர்			
செலுத்தற்குறிய மாற்று சீட்டு	25,000	வங்கி	40,000
முதல் க/கு.		சரக்கிருப்பு	60,000
சங்கர்	1,50,000	அறைகலன்	20,000

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
சலீம்	1,20,000	நிலம் மற்றும் கட்டடம்	2,00,000
		கடனாளிகள் 62,000	
		(-) ஐயக்கடன் 2,000	60,000
	<u>3,85,000</u>		<u>3,85,000</u>

2005, ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சாலமன் என்பவரை கீழ்க்கானும் சரிக்கட்டுதலுக்கு ஒப்புக்கொண்டு கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர்.

(அ) சாலமன் ரூ. 1,00,000 முதல் கொண்டு வருவது

(ஆ) நிலம் கட்டடம் மதிப்பு ரூ.20,000 அதிகரிப்பு

(இ) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் முறையே ரூ.10,000, ரூ.4,000 தேய்மானம் அனுமதிப்பது

(ஈ) கடனீந்தோரில் ரூ.15,000 - நீண்டகால நிலுவையாக இருந்தால் அத்தொகையினை போக்கெழுதுக,

(உ) ஐயக்கடன் ஒதுக்கை ரூ.1,000 அதிகரிப்பது.

மறுமதிப்பீடு க/கு, முதல் க/கு, இருப்பு நிலை குறிப்பு தயாரிக்க.

17. Lalitha, Jothi and Kanaga were partners of a firm sharing profit and losses in the ratio of 3 : 2 : 3. Set out below was their Balancesheet as on 31st March, 2003

Balance Sheet

Liabilities	Rs.	Assets	Rs.
Bills payable	32,000	Cash	750
Creditors	62,500	Bank	2,04,500
Capital A/c		Debts (book)	89,000
Lalitha	2,00,000	Stock	1,11,500
Jothi	1,25,000	Furniture	17,500
Kanaga	1,50,000	Plant and Machinery	48,750
P and L a/c	22,000	Building	1,20,000
O/s Exp.	500		
	<u>5,92,000</u>		<u>5,92,000</u>

Lalitha retires from the partnership on 1st April 2004 on the following.

- Goodwill of the firm was to be valued at Rs. 30,000
- The assets are to be valued as under stock
Rs. 1,00,000, Furniture – 15,000, Plant and Machinery – 45,000, Buildings – Rs. 1,00,000
- Provision for doubtful debts created at Rs. 4,250.
- Lalith was to be paid off immediately.

Show all necessary ledger a/c and balancesheet.

லலிதா, ஜோதி, கனகா என்ற கூட்டாளிகள் முறையே 3 : 2 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 2003 மார்ச் 31-ஆம் நாளை இரூப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	32,000	ரொக்கம்	750
கடனீந்தோர்	62,500	வங்கி	2,04,500
முதல் க/கு		கடன் (ஏடு)	89,000
லலிதா	2,00,000	சரக்கிருப்பு	1,11,500
ஜோதி	1,25,000	அறைகலன்	17,500
கனகா	1,50,000	பொறியும், பொறிதொகுதியும்	48,750
இலாப நட்ட க/கு	22,000	கட்டடம்	1,20,000
கொடு படாச் செலவு	500		
	<u>5,92,000</u>		<u>5,92,000</u>

பின்வரும் பகிர்வுகளில் 2004 ஏப்ரல் 1 ஆம் நாள் லலிதா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.

- (அ) நற்பெயர் ரூ. 30,000 என மதிப்பிடப்பட்டது.
 (ஆ) கீழ்க்கண்டவாறு சொத்துகள் மதிப்பிடப்பட்டன, சரக்கிருப்பு ரூ.1,00,000, அறைகலன் ரூ.15,000, பொறியும் பொறிதொகுதியும் ரூ.45,000, கட்டம் ரூ. 1,00,000.
 (இ) ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 4,250 உருவாக்கப்பட்டது.
 (ஈ) லலிதாவுக்கு சேரவேண்டிய தொகை உடனடியாகச் செலுத்துப்பட்டது.

அனைத்து பேரேடுகளையும் மற்றும் இருப்புநிலை குறிப்பை தயாரிக்க.

18. P, Q and R share profits in proportion of $\frac{1}{2}, \frac{1}{4}, \frac{1}{5}$. on the date of dissolution their Balance sheet was as follows.

Liabilities	Rs.	Assets	Rs.
Creditors	14,000	Sundry Assets	40,000
P's Cap.	10,000		
Q's Cap.	10,000		
R's cap,	6,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

The assets Realised Rs. 35,500. Creditors were paid in full. Realisation expenses amounted to Rs. 1,500. Close the books of the firm.

P, Q மற்றும் R அவர்களுடைய இலாபத்தை $\frac{1}{2}, \frac{1}{4}, \frac{1}{5}$ என பகிர்ந்து கொள்கின்றனர். நிறுமம் கலைப்பின் பொழுது அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு விவரம்.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
கடனீந்தோர்	14,000	பற்பல சொத்துகள்	40,000
P - முதல்	10,000		

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
Q - முதல்	10,000		
R - முதல்	6,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

சொத்துகள் ரூ. 35,500 என கண்டறியப்பட்டது. கடனீந்தோர் முழுமையாக செலுத்தப்பட்டனர். மறுஆய்வு செய்ததற்கான செலவு ரூ.1,500. நிறுமத்தின் கணக்கை முடிக்கவும்.

19. Explain Garner Vs Murray case.

கார்னர் Vs முரே வழக்கை விளக்குக.

20. Red, White and Blue are in partnership. The following is their Balance sheet as at 31.12.85 on which date, they dissolved partnership they share profits in the ration of 5:3:2.

Liabilities	Rs.	Assets	Rs.
Capitals		Premises	40,000
Red	50,000	Plant	30,000
White	15,000	Stock	30,000
Blue	45,000	Debtors	60,000
Creditors	40,000		
Red's loan	10,000		
	<u>1,60,000</u>		<u>1,60,000</u>

It was agreed to repay the amount due to the partners as and when the assets were realised, viz,

	Rs.
1.2.86	30,000
1.4.86	73,000
1.6.86	47,000

Prepare a statement showing how the distribution to the partners should be made.

சிவப்பு, வெள்ளை, நீலம் - கூட்டாளிகள். 31.12.85 இருப்புநிலை குறிப்பு. அவர்கள் இலாப பகிர்வு விகிதம் 5 : 3 : 2.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் க/கு		கட்டடம்	40,000
சிவப்பு	50,000	நிலம்	30,000
வெள்ளை	15,000	சரக்கிருப்பு	30,000
நீலம்	45,000	கடனீந்தோர்	60,000
கடனீந்தோர்	40,000		
சிவப்பு - கடன்	10,000		
	<u>1,60,000</u>		<u>1,60,000</u>

கூட்டாளிகளின் - தொகை செலுத்தப்பட்டது.

சொத்துகள் கண்டறியப்பட்டது

Rs.

1.2.86 30,000

1.4.86 73,000

1.6.86 47,000

கூட்டாளிகளுக்கு பகிர்ந்து தரப்படவேண்டிய அறிக்கையை தயாரிக்கவும்.

F-8005

Sub. Code

7BCS3C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Third Semester

Corporate Secretaryship

MARKETING MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is market?

சந்தை என்றால் என்ன?

2. What are the different kinds of markets?

சந்தையின் பல வகைகளை கூறுக?

3. What are the facilitating functions?

வசதி செய்யும் பணிகள் யாவை?

4. What is buying?

வாங்குதல் என்றால் என்ன?

5. What is selling?

விற்பனை என்றால் என்ன?

6. What is Grading?

வகைப்படுத்தல் என்றால் என்ன?

7. What is Agmark?

அக்மார்க் என்றால் என்ன?

8. What is salesmanship?

விற்பனைத் திறம் என்றால் என்ன?

9. What is customary prices?

வழக்கமான விலைகள் என்றால் என்ன?

10. What is cost plus pricing?

கொள்விலை - மிகையான விலை நிர்ணயம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) Explain the advantages of marketing.

சந்தையிடலின் நன்மைகளை விவரி.

Or

(b) Explain the elements of marketing mix.

சந்தையிடுகைக் கலவையின் கூறுகளை விவரி.

12. (a) What is E-marketing? What are the advantages of E-marketing?

மின்னணு சந்தையியல் என்றால் என்ன? அதன் நன்மைகளை கூறுக.

Or

(b) What are the marketing process? Explain.

சந்தையிடுகை நடைமுறை என்றால் என்ன? அவற்றை விவரி.

13. (a) Explain the consumer goods.

நுகர்வோர் பொருட்களை விவரி.

Or

(b) What are the Characteristics of product? Explain.

பொருளின் சிறப்பம்சங்களை கூறி அதை பற்றி விவரி.

14. (a) Distinction between Advertising and Salesmanship.

விளம்பரத்துக்கும் விற்பனை திறனுக்கும் உள்ள வேறுபாட்டை கூறுக.

Or

(b) Explain the advantages of consumers in advertising.

விளம்பரத்தின் மூலம் நுகர்வோர் அடையும் நன்மைகளை விவரி.

15. (a) Explain any five factors influencing pricing decision.

விலை நிர்ணயித்தலின் உள்ள ஏதேனும் ஐந்து காரணிகளை விவரி.

Or

(b) What are the basic pricing policies? Explain.

அடிப்படை விலை நிர்ணயக் கொள்கைகள் யாவை? அவற்றை பற்றி விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the factors affecting marketing mix.

சந்தையிடுகைக் கலவையை பாதிக்கும் காரணிகளை விவரி.

17. Criticize the role of consumer product selection in e-marketing.

மின்னணு வர்த்தகத்தின் பொருட்தேர்வின் போது நுகர்வோரின் பங்கினை விவரி.

18. Explain factors to be considered before introducing a new product.

புதிய பொருளை அறிமுகம் செய்யும் முன் ஆராய பட வேண்டிய காரணிகளை விவரி.

19. Explain the various qualities of a successful salesman.

விற்பனை பணியாளரின் வெற்றியின் பல்வேறு தகுதிகளை குண நலன்கள் பற்றி விவரி.

20. How fix the pricing of new products? Explain.

புதிய பொருட்களின் விலை நிர்ணயம் பற்றி விவரி.

F-8006

Sub. Code

7BCS4C1

**B.Com. (CS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2022**

Fourth Semester

Corporate Secretaryship

COMPANY LAW AND SECRETARIAL PRACTICE – II

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Key Managerial Personnel?
முக்கிய மேலாண்மை பணியாளர் என்றால் என்ன?
2. What is managerial remuneration?
மேலாண்மையர் ஊதியம் என்றால் என்ன?
3. State the difference between Executive Director and Non Executive Director.
நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாகமற்ற இயக்குனர் இடையே உள்ள வேறுபாட்டைக் கூறுக.
4. What is Retirement of Directors by rotation?
சுழற்சி மூலம் இயக்குநர்களின் ஓய்வு என்றால் என்ன?
5. What is an agenda?
நிகழ்ச்சி நிரல் என்றால் என்ன?
6. What is Special resolution?
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன?

7. What is Class action?
வகை நடவடிக்கை என்றால் என்ன?
8. State the powers of tribunal regarding Oppression and Mismanagement?
ஒடுக்கு முறை மற்றும் தவறான நிர்வாகம் தொடர்பான தீர்ப்பாயத்தின் அதிகாரங்களைக் குறிப்பிடுக.
9. What is winding up of companies?
நிறுவன கலைப்பு என்றால் என்ன?
10. What is meant by defunct company?
செயலிழந்த நிறுவனம் என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Explain the provisions regarding Vacation of Directors.
இயக்குநர்களின் விடுமுறை தொடர்பான விதிகளை விளக்குங்க.
- Or
- (b) Highlight the duties of a director.
ஒரு இயக்குனரின் கடமைகளை முன்னிலைப்படுத்தவும்.
12. (a) Explain the Remuneration payable to directors in the absence of profit.
லாபம் இல்லாத நிலையில் இயக்குநர்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தை விளக்குக.

Or

- (b) Discuss the disqualification prescribed for appointment of a Managing Director.
லாபம் இல்லாத நிலையில் இயக்குநர்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தை விளக்குக.

13. (a) Discuss the provisions regarding conduct of Board Meeting.

வாரியக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான விதிகள் குறித்து விவாதிக்க.

Or

- (b) Highlight the matters requiring Special Resolution.

சிறப்புத் தீர்மானம் தேவைப்படும் விஷயங்கள் முன்னிலைப்படுத்தவும்.

14. (a) Highlight the disqualification of auditor.

தணிக்கையாளரின் தகுதி நீக்கங்களை முன்னிலைப்படுத்தவும்.

Or

- (b) State the matters required in Auditor's Report.

தணிக்கையாளரின் அறிக்கையில் தேவையான விஷயங்களை குறிப்பிடுக.

15. (a) Write note on termination or modification of certain agreements.

சில ஒப்பந்தங்களை முடித்தல் அல்லது மாற்றியமைத்தல் குறித்து குறிப்பு எழுதுங்க.

Or

- (b) Explain maintenance of books and audit of accounts in respect of winding up of companies.

நிறுவனங்களின் கலைப்பு தொடர்பாக புத்தகங்களின் பராமரிப்பு மற்றும் கணக்குகளின் தணிக்கை ஆகியவற்றை விளக்குங்கள்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Discuss the role of Constitution of important Committees under Companies Act, 2013,

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் கீழ் முக்கியமான குழுக்களின் அரசியலமைப்பின் பங்கு பற்றி விவாதிக்க.

17. Discuss the procedure regarding appointment of Key Managerial Personnel.

முக்கிய மேலாண்மை பணியாளர்களை நியமிப்பது தொடர்பான நடைமுறைகளைப் விவாதிக்க.

18. Discuss the procedure to convene Annual General Meeting as per Section 96 of Companies Act, 2013.

நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 96 ன் படி வருடாந்திர பொதுக் கூட்டத்தை கூட்டும் நடைமுறை பற்றி விவாதிக்க.

19. Discuss the procedure for filing application to the Tribunal with regard to Oppression and Mismanagement.

அடக்குமுறை மற்றும் தவறான நிர்வாகம் தொடர்பாக தீர்ப்பாயத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளைப் பற்றி விவாதிக்க.

20. Describe the procedure for Liquidation of Companies as per Section 361 to 365.

பிரிவு 361 முதல் 365 வரை நிறுவனத்தின் கலைப்பு நடைமுறையை விவரிக்க.

F-8007

Sub. Code

7BCS4C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fourth Semester

Corporate Secretaryship

BUSINESS STATISTICS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is Sampling?

மாதிரி முறை என்றால் என்ன?

2. State the meaning of tabulation.

அட்டவணையின் பொருளைக் கூறுக.

3. What is Mode?

முகடு என்றால் என்ன?

4. Write short note on harmonic mean.

சீரிசைக் சராசரி குறித்து சிறு குறிப்பு எழுதுக.

5. State the types of correlation.

ஒட்டுறவின் வகைகளைக் கூறுக.

6. What is regression line X on Y?
தொடர்புபோக்கு கோடு X on Y என்றால் என்ன?
7. What do you mean about time series analysis?
நேரத் தொடர்பு பகுப்பாய்வு பற்றி நீவிர் அறிவது யாது?
8. What is Index numbers?
குறியீட்டெண்கள் என்றால் என்ன?
9. Write a note on independent events.
சார்பற்ற நிகழ்ச்சி குறித்து குறிப்பு எழுதுக.
10. What is conditional probability?
நிபந்தனை நிகழ்தகவு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the various methods of collecting primary data?
முதன்மைத் தரவுகளைச் சேகரிக்கும் பல்வேறு முறைகள் யாவை?

Or

- (b) Draw a multiple bar diagram from the following data:

Year	Sales (Rs.'000)	Gross Profit (Rs.'000)	Net Profit (Rs.'000)
2014	120	40	20
2015	135	45	30
2016	140	55	35
2017	150	60	40

பின்வரும் தரவுகளிலிருந்து பலபட்டை வரைபடத்தை வரையவும்.

வருடம்	விற்பனை (Rs.'000)	மொத்த இலாபம் (Rs.'000)	நிகர லாபம் (Rs.'000)
2014	120	40	20
2015	135	45	30
2016	140	55	35
2017	150	60	40

12. (a) Find the Q1, Q2, and Q3.

X	10-20	20-30	30-40	40-50	50-60	60-70
Y	30	35	42	43	60	40

Q1, Q2 மற்றும் Q3யை கண்டுபிடிக்கவும்.

X	10-20	20-30	30-40	40-50	50-60	60-70
Y	30	35	42	43	60	40

Or

(b) Compute Harmonic Mean.

X	40-45	45-50	50-55	55-60	60-65
Y	10	20	28	48	25

சீர்ரிசை சராசரியை கண்டுபிடிக்கவும்.

X	40-45	45-50	50-55	55-60	60-65
Y	10	20	28	48	25

13. (a) Compute Standard deviation from the following data

X	0-10	10-20	20-30	30-40	40-50
Y	14	16	30	12	6

பின்வருவனவற்றுள் தரவிலக்கம் கணக்கிடவும்.

X	0-10	10-20	20-30	30-40	40-50
Y	14	16	30	12	6

Or

(b) Ten competitors in a beauty competition are ranked by three judges in the follows order

First Judge	2	3	6	9	4	10	7	5	8	1
Second Judge	10	7	5	1	2	4	6	8	9	3
Third Judge	3	2	10	8	1	9	5	7	6	4

Use the Rank correlation to discuss which pair of judges have the nearest approach to common tastes in beauty.

அழகுப் போட்டியில் பத்து போட்டியாளர்கள் பின்வரும் வரிசையில் மூன்று நடுவர்களால் வரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

நடுவர் 1	2	3	6	9	4	10	7	5	8	1
நடுவர் 2	10	7	5	1	2	4	6	8	9	3
நடுவர் 3	3	2	10	8	1	9	5	7	6	4

எந்த ஜோடி நீதிபதிகள், அழகில் பொதுவான ரசனைகளுக்கு அருகில் உள்ள அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பதை பற்றி விவாதிக்க, தர ஒட்டுறவை பயன்படுத்தவும்.

14. (a) Calculate the cost of living index from the following data:

Items	Quantity in the base year	Price	
		Base Year	Current Year
A	200	1	1.2
B	50	3	3.5
C	50	4	5
D	20	20	30
E	50	10	30

பின்வரும் தரவுகளிலிருந்து வாழ்க்கைக் செலவும் குறியீட்டு எண்ணைக் கணக்கிடவும்.

பொருட்கள்	அளவுகள் அடிப்படை ஆண்டில்	விலை	
		அடிப்படை ஆண்டு	நடப்பு ஆண்டு
A	200	1	1.2
B	50	3	3.5
C	50	4	5
D	20	20	30
E	50	10	30

Or

(b) Calculate three yearly moving average.

Year	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015	2016
Production (Rs.'000)	21	22	23	25	24	22	25	26	27	26

மூன்றாண்டுகள் நகரும் சராசரியை கணக்கிடவும்.

வருடம்	2007	2008	2009	2010	2011	2012	2013	2014	2015	2016
உற்பத்தி (Rs.'000)	21	22	23	25	24	22	25	26	27	26

15. (a) Distinguish between mutually exclusive and independent events. Also give examples of each of these.

பரஸ்பர நிகழ்வுகள் மற்றும் சார்பற்ற நிகழ்வுகளை வேறுபடுத்துக. இவை ஒவ்வொன்றின் உதாரணங்களையும் தரவும்.

Or

5

F-8007

- (b) Explain Bayes' theorem and bring out its importance in probability theory.

பேய்ஸின் தேற்றத்தை விளக்கி, நிகழ்தகவுக் கோட்பாட்டில் அதன் முக்கியத்துவத்தை கொணர்க.

Part C (3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the various methods secondary data.

இரண்டாம் நிலை தரவுகளின் பல்வேறு முறைகளை விளக்குக.

17. Compute Mean, Median and Mode.

X	0-10	10-20	20-30	30-45	40-50
Y	12	18	20	25	23

சராசரி, இடைநிலை சராசரி மற்றும் முகடு கணக்கிடவும்.

X	0-10	10-20	20-30	30-45	40-50
Y	12	18	20	25	23

18. From the following data, find the both regression equations and estimate the probable yield when the rainfall is 60"

	Rainfall	Yield
Mean	50"	80
Standard deviation	6"	12
Correlation	0.8	

பின்வரும் தரவுகளிலிருந்து, இரண்டு தொடர்புப் போக்கு சமன்பாடுகளையும் கண்டறிந்து, மழைப்பொழிவு 60 ஆக இருக்கும் போது சாத்தியமான விளைச்சலை மதிப்பிடவும்.

	மழைப்பொழிவு	விளைச்சல்
சராசரி	50"	80
தரவிலக்கம்	6"	12
ஒட்டுறவு	0.8	

19. Fit a straight line tend to the following data by least square method. Also find an estimate for the year 2025.

Year	2010	2011	2012	2013	2014	2015	2016	2017
No. of units ('000)	12	13	13	16	19	23	21	23

குறைந்த வர்க்க முறைமூலம் பின்வரும் தரவுகளுக்கு நேர்கோட்டுப் போக்கை பொருத்தவும். 2025 இல் எதிர்பார்க்கப்படும் அலகுகளின் எண்ணிக்கை யாவை?

வருடம்	2010	2011	2012	2013	2014	2015	2016	2017
அலகுகளின் எண்ணிக்கை ('000)	12	13	13	16	19	23	21	23

20. What is the probability that a leap year selected at random will contain 53 Sundays?

சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லீப் ஆண்டில் 53 ஞாயிறும் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

F-8008

Sub. Code

7BCS4C4

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fourth Semester

Corporate Secretaryship

HUMAN RESOURCE MANAGEMENT

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define Human Resource Management.
மனித வள மேலாண்மையின் இலக்கணம் வரைக.
2. Write any two needs of human resource management.
மனித வள மேலாண்மையின் ஏதேனும் இரு தேவைகள் எழுதுக.
3. What are the objectives of HR planning?
மனித வள திட்டமிடுதலின் நோக்கங்கள் யாவை?
4. What is the Job Training?
வேலையின் பயிற்சி என்றால் என்ன?
5. What is Job specifications?
பணித்தேவைக் குறிப்புகள் என்றால் என்ன?
6. What are the techniques of Recruitment?
சேர்த்தலின் நுட்பங்கள் யாவை?

7. What are the objectives of Interview?
நேர்முகத் தேர்வின் நோக்கங்கள் பற்றி கூறுக.

8. What is Training?
பயிற்சி என்றால் என்ன?

9. What is Induction Training?
புதுமுகம் செய்வதன் மூலம் பயிற்சி என்றால் என்ன?

10. What is meaning of incentives?
ஊக்குவிப்புகள் என்பதன் பொருள் என்ன?

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the objectives of Human Resource Management? Explain.
மனித வள மேலாண்மையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

Or

(b) Explain the qualifications of Human Resource manager.
மனித வள மேலாளரின் கல்வித் தகுதிகள் விவரி.

12. (a) Explain the various procedure for Job analysis.
பணி ஆய்வு நடைமுறையின் பல்வேறு நிலைகள் விவரி.

Or

(b) What are the merits of Job analysis? Explain.
பணிப் பகுப்பாய்வின் நன்மைகள் விவரி.

13. (a) Explain the sources of recruitment.

சேர்த்தலின் மூலங்கள் விவரி.

Or

(b) What are the demerits of Internal sources?

அகவழி மூலங்களின் தீமைகள் யாவை?

14. (a) Explain the stages in selection.

தேர்ந்தெடுத்தலின் கட்டங்கள் விவரி.

Or

(b) What are the demerits of Tests?

தேர்வுகளின் குறைபாடுகள் யாவை?

15. (a) Explain the types of promotion.

பதவி உயர்வின் வகைகள் யாவை?

Or

(b) What are the purposes of Transfer? Explain.

இட மாற்றத்தின் நோக்கங்கள் யாவை? விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain "HRM as a profession".

மனிதவள மேம்பாடு-தொழில் விவரி.

17. Explain factors affecting Human Resource Plan.

மனித வளத்திட்டத்தை பாதிக்கும் காரணிகளை பற்றி விவரி.

18. Explain the process of Induction.

புதுமுகம் செய்தலின் நடைமுறை பற்றி விவரி.

19. Explain the types of training.

பயிற்சியின் வகைகள் பற்றி விவரி.

20. Explain demotions and what are the causes of demotion?

பதவியிறக்கம் பற்றி விளக்கி மற்றும் பதவியிறக்கத்தின் காரணங்களை பற்றி விவரி.

F-8009

Sub. Code

7BCS5C1

B.Com.(CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fifth Semester

Corporate Secretaryship

COMMERCIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is wagering contract?

பிணைய ஒப்பந்தம் என்றால் என்ன?

2. What are cross offers?

குறுக்கு முனைவு என்றால் என்ன?

3. Distinguish between misrepresentation and fraud.

பிரதிநிதித்துவத்தின் மற்றும் மோசடி உள்ள வேறுபாடு.

4. Who are alien enemies?

வழக்கத்திற்கு மாறான பகைவர்கள் என்பவர் யார்?

5. When a contract is discharged by the operation of law?

சட்டத்தின் செயல்பாட்டு மூலம் ஒரு ஒப்பந்தம் எப்பொழுது வெளியேற்றப்படுகிறது?

6. State the reasons for discharged by supervening impossibility.

சாத்தியமற்றதைக் கட்டுப்படுத்துவதற்கான காரணங்களை கூறுக.

7. When is an agency irrevocable?
எப்பொழுது முகமையாக மாற்றமுடியாது?

8. Explain agency by estoppels.
எஸ்டோபல் மூலம் முகவரை விளக்குக.

9. Define the term mortgage.
அடமானம் என்ற சொல்லை வரையறுக்கவும்.

10. Define the term bailment.
உத்திரவாதம் என்ற சொல்லை வரையறு.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b)

11. (a) What are the various kinds of contracts? Describe them briefly.

பல்வேறு வகையான ஒப்பந்தங்களை யாவை? அவற்றை சுருக்கமாக விவரி.

Or

(b) What do you mean by lapse of an offer?

முனைவு இழைப்பு என்பதனை நீவீர் காணும் பொருள் என்ன?

12. (a) Can a stranger to a contract sue?

அந்நியர்கள் வழக்கு தொடர முடியுமா?

Or

(b) Describe the minors liability for necessary.

இளவர்களின் தேவையான பொறுப்பை விவரிக்க.

13. (a) What do you understand by innovation?

புதுமை என்பதனை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது என்ன?

Or

(b) Briefly discuss various notes of discharge by mutual agreement.

ஒத்திசைவு உடன்பாடு வெளியேறுவதற்கான பல்வேறு குறிப்புகளை சுருக்கமாக விவாதி.

14. (a) Under what circumstances is a party entitled to a specific performance?

எந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு செயல்திறனுக்கான உரிமை உண்டு?

Or

(b) When does a claim on meruit arise?

தகுதி குறித்த கூற்று எப்பொழுது எழுகிறது?

15. (a) Discuss the rights and liabilities of a finder of goods.

பொருட்களை கண்டுபிடிப்பவரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் யாவை?

Or

(b) Discuss the duties and rights of a bailor and bailee.

ஒப்படைவு செய்வோர் மற்றும் பெறுவோர் உள்ள கடமைகள் மற்றும் உரிமைகளை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. What do you mean by contract? List out the essentials of a valid contract?

ஒப்பந்தம் என்பதன் பொருள் என்ன? செல்லதக்க ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை பட்டியலிடுக.

17. In what cases the consideration and object of an agreement are said to be un lawful? Explain with examples?

எந்த சந்தர்ப்பங்களில் ஒரு ஒப்பந்தத்தின் கருத்தாய்வு மற்றும் பொருள் சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது? எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

18. State the principles on which damages are awarded on a breach of contract?

ஒப்பந்த மீறலில் எந்த சேதங்கள் வழங்கப்படுகின்றன என்ற கொள்கையை குறிப்பிடுக.

19. Write short notes on the following;

(a) Discharge of contract by remission

(b) Discharge of contract by tender

கீழ்க்கண்டவற்றை சிறு குறிப்பு வரைக.

(அ) நிவாரணம் மூலம் ஒப்பந்தத்தை வெளியேற்றுதல்.

(ஆ) ஒப்பந்த புள்ளி மூலம் ஒப்பந்தத்தை வெளியேற்றுதல்.

20. When is a pledge created by non-owners valid?

உரிமையாளர்கள் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட உறுதிமொழி எப்போது செல்லுபடியாகும்?

F-8010

Sub. Code

7BCS5C2

**B.Com. (CS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2022**

Fifth Semester

Corporate Secretaryship

CORPORATE ACCOUNTING – I

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. What is forfeiture of shares?
பங்குகளை பறிமுதல் செய்வது என்றால் என்ன?
2. What are the types of underwriting?
எழுத்து வகை என்ன?
3. What is Debenture?
கடன் பத்திரம் என்றால் என்ன?
4. Write a Short note on Ex-interest.
முன்னாள் வட்டி ஒரு சிறிய குறிப்பு எழுதுக.
5. Write a note on 'Super profit'?
'சூப்பர் லாபம்' பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
6. What is 'Yield Value of shares'?
'பங்குகளின் மகசூல் மதிப்பு' என்றால் என்ன?
7. What is a contingent liability?
ஒரு தொடர்ச்சியான பொறுப்பு என்ன?
8. Define current assets.
நடப்புச் சொத்துக்களை வரையறு.

9. What is External Reconstruction?
வெளிப்புற புனரமைப்பு என்றால் என்ன?

10. Write a note on 'Purchase consideration'.
'கொள்முதல் பரிசீலனை' பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

Part B (5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) What are the provisions relating to allotment of shares?

பங்கு ஒதுக்கீடு தொடர்பான ஏற்பாடுகள் யாவை?

Or

(b) Ajanta Trading Co Ltd., has an authorized capital of Rs.8,00,000 divided into 10,000 6% redeemable preference shares of Rs.10 each, 20,000 7% preference shares of Rs.10 each, and 50,000 equity shares of Rs.10 each. On January 1, 2019 the whole of the two classes of preference shares and 15,000 of the equity shares stood in the books as fully paid. The share premium account as on that date showed a balance of Rs.20,000. The balances of profit was Rs.32,000.

On July 1, 2019 it was decided to redeem the whole of 6% preferences shares at a premium of Re. 1 per share and for this specific purpose the company issued for cash 8,000 equity shares of Rs. 10 each at a premium of Rs.2 per share payable in full on allotment. All the above shares were taken up. The cost of issue of shares amounted to Rs.3,000.

It is the intention of the directors that minimum reduction should be made in revenue reserve account which stood at Rs.1,25,000. Give necessary journal entries and prepare ledger accounts in respect of the above.

அஜந்தா டிரேடிங் கோ லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக ரூ.8,00,000 ஐ 10,000 6% மீட்கக்கூடிய விருப்பப்பங்குகளாக தலா ரூ.10, 20,000 7% முன்னுரிமை பங்குகள் தலா ரூ.10, மற்றும் 50,000 பங்குகள் தலா ரூ.10 ஜனவரி 1,2019 அன்று இரண்டு வகை முன்னுரிமை பங்குகள் மற்றும் 15,000 பங்குகள் முழுமையாக செலுத்தப்பட்ட புத்தகங்களில் நின்றன. அந்த தேதியில் உள்ள பங்கு பிரீமியம் கணக்கு ரூ.20,000 இருப்பு காட்டியது. இலாப இருப்பு ரூ.32,000 ஆகும்.

ஜூலை 1,2019 அன்று ஒரு பங்குக்கு ரூ.1 பிரீமியத்தில் 6% விருப்பத்தேர்வுகள் பங்குகள் முழுவதையும் மீட்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிறுவனம் ரொக்கமாக 8,000 பங்குகளுக்கு தலா ரூ.10க்கு ரூ.10க்கு ஒதுக்கீடு மீது முழுமையாக செலுத்த வேண்டிய ஒரு பங்குக்கு ரூ.2 பிரீமியத்தில் வழங்கியது. மேலே உள்ள அனைத்து பங்குகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பங்குகளின் விலை ரூ.3,000 ஆகும். வருவாய் இருப்புக் கணக்கில் குறைந்தபட்ச குறைப்பு செய்யப்பட வேண்டும் என்பது இயக்குநர்களின் நோக்கமாகும். இது ரூ.1,25,000 ஆக இருந்தது. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைக் கொடுத்து பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்க.

12. (a) Distinguish between shares and Debentures.

பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை இடையே வேறுபடுத்துக.

Or

- (b) Sanghi Bros Private Ltd., was incorporated on June 30, 2017, to acquire the business of Indra Lal as from January 1, 2017 on the, basis of the balance sheet dated December 31, 2016. The accounts for the year ended December 31, 2017 disclosed the following:

- (i) There was a gross profit of Rs.2,40,000.
- (ii) The sales for the year amounted to Rs. 12,00,000 of which Rs. 5,40,000 was for the first six months.
- (iii) The expenses debited to profit and loss account included directors' fee Rs. 15,000, bad debts Rs. 3,600; advertising Rs.12,000 (under a contract amounting to Rs.1,000 per month); salaries and general expenses Rs. 64,000; preliminary expenses written off Rs. 5,000;
- (iv) Donation to the political party given by the company Rs. 5,000.

Prepare a statement showing the amount of profit made before and after incorporation.

சங்கி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடெட், டிசம்பர் 31, 2017 தேதியிட்ட இருப்புநிலைக் குறிப்பின் அடிப்படையில் ஜனவரி 1,2017 முதல் இந்திரலாலின் வணிகத்தைப் பெறுவதற்காக ஜூன் 30, 2017 அன்று இணைக்கப்பட்டது. டிசம்பர் 31, 2017 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான கணக்குகள் பின்வருவனவை வெளிப்படுத்தின:

- (i) ரூ.2,40,000 மொத்த இலாபம் இருந்தது.
- (ii) இந்த ஆண்டின் விற்பனை ரூ.12,00,000 ஆகும். இதில் ரூ.5,40,000 முதல் ஆறுமாதங்களுக்கு இருந்தது.
- (iii) இலாப நடக்கணக்கில் பற்றுச் செய்யப்பட்ட செலவுகளில் இயக்குநர்களின் கட்டணம் ரூ.15,000, வாராக்கடன் ரூ.3,600; விளம்பரம் ரூ.12,000 (மாதம் ரூ.1,000 ஒப்புந்தபடி); சம்பளம் மற்றும் பொது செலவுகள் ரூ.64,000; ஆரம்ப செலவுகள் ரூ.5,000 தள்ளுபடி;

- (iv) நிறுவனம் வழங்கிய அரசியல் கட்சிக்கு நன்கொடை ரூ.5,000. கூட்டிணைப்பதற்கு முன்னும் பின்னும் செய்யப்பட்ட இலாபத்தின் அளவைக் காட்டும் ஒரு அறிக்கையைத் தயாரிக்கவும்.

13. (a) From the following particulars, calculate the value per equity share:

	Rs.
5,000 8% Preference share of Rs.100 each	5,00,000
75,000 Ordinary shares of Rs.10 each Rs.8 per share paid up	6,00,000
Expected profits per year before tax	2,80,000
Rate of tax 50%	
Transfer to General Reserve every year 20% of profit	
Normal rate of earnings 10%.	

பின்வரும் விவரங்களிலிருந்து, பங்கு ஒன்றுக்கு மதிப்பு கணக்கிடவும்.

	Rs.
5,000 8% முன்னுரிமை பங்கு தலா ரூ.100	5,00,000
75,000 சாதாரண பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.10 ஒரு பங்குக்கு ரூ.8 செலுத்தப்பட்டது	6,00,000
வரிக்கு முன் வருடத்திற்குள் எதிர்பார்க்கப்படும் இலாபங்கள்	2,80,000
வரிவிகிதம் 50%	50%
பொது ரிசர்வ் ஒவ்வொரு ஆண்டும் இலாப சாதாரண வருவாய் விகிதத்தில் 20%	
இலாப சாதாரண வருவாய் விகிதம் 10%	

Or

(b) The following information is given:

- (i) Capital employed Rs.1,50,000
- (ii) Normal rate of profit 10%
- (iii) Net profit for five years: 1st Year Rs. 14,400; 2nd Year Rs. 15,400; 3rd Year Rs. 16,900; 4th Year Rs. 17,400; 5th Year Rs. 17,900.

Calculate goodwill as per 5 years purchase of super profit.

பின்வரும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

- (i) மூலதனம் ரூ.1,50,000

- (ii) சாதாரண இலாப விகிதம் 10%
- (iii) ஐந்து ஆண்டுகளுக்கு நிகர இலாபம்: 1வது ஆண்டு ரூ.14,400; 2வது ஆண்டுக்கு ரூ.15,400, 3வது ஆண்டு ரூ.16,900; 4ஆம் ஆண்டு ரூ.17,400; 5ஆம் ஆண்டு ரூ.17,900. 5 வருடங்களின் படி நற்பெயரைக் கணக்கிடுக.

14. (a) The Manager of M/s Moon Ltd is entitled to get a salary of Rs.2,500 per month plus 1% Commission on the net profits of the company after such salary commission. The following is the Profit and Loss a/c of the company for the year ended 30th June 2016.

To Salaries, wages and bonus		By Gross profit	9,00,000
	1,92,500		
To General expenses	74,000	By Subsidy from Govt.	60,000
To Depreciation	82,000	By Profit on sale of assets (cost Rs.2,50,000; written down value Rs.1,80,000)	1,00,000
To Expenditure on scientific Research (cost of apparatus)	14,000		
To Manager's salary	30,000		
To Manager's commission	6,000		
To Bad debts Reserve	17,500		
To Income tax provision	2,40,000		
To Proposed Dividend	1,00,000		
To Balance c/d	3,04,000		
	<u>10,60,000</u>		<u>10,60,000</u>

Depreciation as per Income tax rules amount to Rs.81,000. Calculate the remuneration payable to the manager.

M/ஸ் மூன்லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் மாதல் ஒன்றுக்கு ரூபாய் 2,500 சம்பளமும், அத்தகைய சம்பள ஆணைக்குழுவுக்கு பின்னர் நிறுவனத்தின் நிகர இலாபத்தில் 1% ஆணைக்குழுவும் உரித்துடையவராவார். 2016 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆண்டின் இலாப நடட்டம் அ/இ என்பது பின்வருவனவாகும்.

சம்பளம்,		மொத்த இலாபத்தின் மூலம்	9,00,000
மற்றும் போனஸ்	1,92,500		
பொதுவான செலவுகளுக்கு	74,000	அரசு மானியம் மூலம்	60,000
தேய்மானத்திற்கு	82,000	சொத்துக்களை விற்பனை செய்தவன் மூலம் இலாபம் (ரூ.2,50,000 செலவாகும்; எழுதப்பட்ட மதிப்பு ரூ.1,80,000)	1,00,000
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான செலவினங்களுக்கு (எந்திரத்தின் செலவு)	14,000		
முகாமையாளரின் சம்பத்திற்கு	30,000		
மேலாளர் கமிஷனுக்கு	6,000		
வாராக்கடன் இருப்பு	17,500		
வருமான வரி விதிப்பிற்கு	2,40,000		
உத்தேச பங்கிலாபத்திற்கு	1,00,000		
இ/டி சமநிலைப்படுத்த	3,04,000		
	<u>10,60,000</u>		<u>10,60,000</u>

வருமான வரி விதிகளின் படி தேய்மானம் ரூ.81,000 ஆகும். மேலாளருக்கு செலுத்த வேண்டிய ஊதியத்தைக் கணக்கிடுக.

Or

- (b) The following ledger balances were extracted from the books of Vanun Ltd as on 31st March 2013.

Land and Building Rs. 2,00,000; 12% Debentures Rs. 2,00,000; Share capital Rs. 10,00,000 (equity shares of Rs.10 each fully paid up); Plant and machinery Rs.8,00,000; Good will Rs. 2,00,000; Investment in shares of Raja Ltd Rs. 2,00,000; General reserve Rs.1,95,000; Stock in trade Rs.1,00,000; Bills receivable Rs. 50,000; Debtors Rs.1,50,000; Creditors Rs. 1,00,000; Bank loan (unsecured) Rs. 1,00,000; Provision for tax Rs. 50,000; Proposed dividend Rs. 55,000. Prepare the Balance sheet of the company.

2013 மார்ச் 31 ஆம் திகதியன்று வானுன் லிமிடெட் நிறுவனத்தின் புத்தகங்களில் இருந்து பின்வரும் பேரேட்டு இருப்புகள் பிரித்தெடுக்கப்பட்டன. நிலம் மற்றும் கட்டிடம் ரூ.2,00,000; 12% கடன் பத்திரங்கள் ரூ.2,00,000; பங்கு மூலதனம் ரூ.10,00,000 (பங்குகள் ஒவ்வொன்றும் முழுமையாக செலுத்தப்பட்ட ரூ.10); ஆலை மற்றும் இயந்திரங்கள் ரூ.8,00,000; நற்பெயர் ரூ.2,00,000; ராஜா லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு ரூ.2,00,000; பொது இருப்பு ரூ.1,95,000; வர்த்தகத்தில் பங்கு ரூ.1,00,000; ரூ.50,000 பெறக்கூடிய உண்டியல்கள்; கடனாளிகள் ரூ.1,50,000; கடன்கொடுத்தவர்கள் ரூ.1,00,000; வங்கிக்கடன் (பாதுகாப்பற்றது) ரூ.1,00,000; வரி ரூ.50,000 - க்கான ஒதுக்கீடு; உத்தேச பங்கிலாபமாக ரூ.55,000. நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பைத் தயாரிக்கவும்.

15. (a) Explain the various methods of calculating purchase consideration.

கொள்முதல் பரிசீலனை கணக்கிடும் பல்வேறு முறைகளை விளக்குக.

Or

(b) X Co Ltd agreed to acquire the assets excluding cash as on 31st December 2013 of Y Co Ltd. The Balance sheet of Y Ltd as on that date was:

Equity Capital of Rs. 10 each	3,00,000	Good will	60,000
General Reserve	80,000	Land and Building	1,20,000
		Plant and Machinery	2,00,000
Debentures	50,000	Stock	80,000
Creditors	10,000	Debtors	30,000
Profit & Loss a/c	60,000	Cash	10,000
	<u>5,00,000</u>		<u>5,00,000</u>

The consideration was as follows:

- (i) A cash payment of Rs.4 for every shares of Y Ltd.
- (ii) The issue of our share of Rs.10 each (market value of Rs.12.50) in the X company Ltd for every shares in Y Co Ltd.
- (iii) The issue of 1,100 debentures of Rs.50 each in X Co Ltd to enable Y ltd to discharge its debentures at a premium of 10%.
- (iv) The expenses of liquidation of Y Ltd Rs.4,000 was to be met by themselves.

Give necessary Ledger Account in the books of Y Ltd.

ஓய்கோலி விமிடெட் நிறுவனத்தின் 31 டிசம்பம் 2013 வரை ரொக்கம் தவிர்த்து சொத்துக்களை வாங்க எக்ஸ் கோ விமிடெட் ஒப்புக்கொண்டது. அந்த தேதியில் ஓய் விமிடெட்டின் இருப்பு நிலைக்குறிப்பு:

பங்கு மூலதனம் தலா ரூ.10	3,00,000	நல்ல விருப்பம்	60,000
பொது ஒதுக்கு	80,000	காணி மற்றும் கட்டிடம்	1,20,000
கடன் பத்திரங்கள்	50,000	ஆலை மற்றும் இயந்திரங்கள்	2,00,000
கடன்கொடுத்தவர்கள்	10,000	அடிமரம்	80,000
இலாபம் மற்றும் நட்ட கணக்கு	60,000	கடனாளிகள்	30,000
		ரொக்கம்	10,000
	<u>5,00,000</u>		<u>5,00,000</u>

பரிசீலனை பின்வருமாறு:

- (i) ஓய் விமிடெட்டின் ஒவ்வொரு பங்குகளுக்கும் ரூ.4 ரொக்கமாக செலுத்துதல்
- (ii) எங்கள் பங்கு தலா ரூ.10 (சந்தை மதிப்பு ரூ.12.50) ஓய்கோலிவிமிடெட்
- (iii) எக்ஸ் கோ விமிடெட்டில் தலா ரூ.50 என்ற 1,100 கடன் பத்திரங்கள் வெளியீடு ஓய் விமிடெட் அதன் கடன் பத்திரங்களை 10% பிரீமியத்தில் விடுவிக்க உதவும்.
- (iv) ஓய் விமிடெட் நிறுவனத்தின் கலைப்புச் செலவுகள் ரூ.4,000 தாங்களே நிறைவேற்றப்பட வேண்டும். தேவையான லெட்ஜர் கணக்கை ஓய்.எல்.ஆர்.டி.யின் புத்தகங்களில் கொடுக்கவும்.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Sun Shine Company limited was newly formed with an authorized capital of Rs. 5,00,000 divided into 50,000 equity shares of Rs. 10 each. The company issued 25,000 equity shares at a premium of Rs. 1 per share payable Rs.2 on application; Rs.4 on allotment (including premium); Rs. 5 on first and final call.

Applications for 30,000 shares were received. Directors allotted the shares and the excess money received on applications was returned. All the shareholders paid the allotment and call money except Shri Patil, who failed to pay call money on 800 shares. The directors forfeited those shares. The forfeited shares were re-issued to Shri Mahajan at Rs.9 per share as fully paid. Give journal entries including cash transactions.

சன்ஷைன் கம்பெனி லிமிடெட் புதிதாக ரூ.5,00,000 அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்துடன் 50,000 பங்கு பங்குகளாக தலா ரூ.10 பிரிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் 25,000 பங்கு பங்குகளை ஒரு பங்குக்கு ரூ.1 பிரீமியத்தில் வழங்கியது. விண்ணப்பத்தின் போது செலுத்த வேண்டியது ரூ.2; ஒதுக்கீடு ரூ.4 (பிரீமியம் உட்பட); முதல் மற்றும் இறுதி அழைப்பில் ரூ.5,30,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் பங்குகளை ஒதுக்கினர் மற்றும் விண்ணப்பங்களில் பெறப்பட்ட அதிகப்படியான பணம் திருப்பு அனுப்பப்பட்டது 800 பங்குகளில் கால் பணம் செலுத்தத் தவறிய திரு பாட்டீல் தவிர அனைத்து பங்குதாரர்களும் ஒதுக்கீடு மற்றும் அழைப்புப் பணத்தை செலுத்தினர். இயக்குனர்கள் அந்த பங்குகளை இழந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பங்குகள் முழுமையாக செலுத்தப்பட்ட ஒரு பங்குக்கு ரூ.9 என்ற விலையில் ஸ்ரீ மகாஜனுக்கு மீண்டும் வழங்கப்பட்டன. ரொக்க வரிவர்த்தனைகள் உள்ளிட்ட குறிப்பேட்டில் பதிவுகளை கொடுக்கவும்.

17. On 1st July 2015 a company issued 1,000 6% Debentures of Rs.100 each (interest is payable 30th June and 31st December). The company is allowed to purchase own debenture which may be cancelled or kept or re-issued at the company's option. The company made the following purchase in the open market: On 31st May 2016, 100 Debentures @ Rs. 98 ex-interest. On 30th September 2017, 50 Debentures @ Rs. 97 cum interest. The debentures purchased on 31st May 2016 were cancelled on 31st December 2017. Give Journal entries to record the transactions.

1 ஜூலை 2015 அன்று ஒரு நிறுவனம் 1,000 6% கடன் பத்திரங்களை தலா ரூ.100 வழங்கியது (வட்டி ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31 ஆம் தேதி செலுத்தப்பட வேண்டும்.) நிறுவனத்தின் விருப்பத்தின் படி ரத்து செய்யப்படலாம் அல்லது வைத்திருக்கப்படலாம் அல்லது மீண்டும் வெளியிடப்படலாம். நிறுவனம் திறந்த சந்தையில் பின்வரும் கொள்முதல் செய்தது:

31 மே 2016, அன்று 100 கடன் பத்திரங்கள் ரூ.98 முன்னாள் வட்டி 30 செப்டம்பர் 2017 ஆம் தேதி 50 கடன் பத்திரங்கள் ரூ.97 மற்றும் உடனாக வட்டி 2016 மே 31 ஆம் தேதி வாங்கப்பட்ட கடன் பத்திரங்கள் டிசம்பர் 31, 2017 அன்று ரத்து செய்யப்பட்டன. கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்கு குறிப்பேட்டுப் பதிவுகளை வழங்கவும்.

18. On 31st March 2017 the balance sheet of a company disclosed the following position:

40000 equity shares of	Goodwill	40,000
Rs.10 each	4,00,000 Other fixed assets	5,00,000

General Reserve	90,000	Current assets	2,00,000
Profit and loss account	20,000		
10% Debentures	1,00,000		
Current liabilities	1,30,000		
	<u>7,40,000</u>		<u>7,40,000</u>

31st March 2017 the goodwill of the company was valued at Rs. 50,000 while other fixed assets were valued at Rs. 3,50,000. The net profit earned by the company amounted to Rs. 51,600 for 2014-2015; Rs.52,000 for 2015-2016; Rs. 51,650 for 2016-2017. Every year an amount equal to 20 percent of the profit earned every year was transferred the general reserve. It is considered reasonable in the business in which the company is engaged. A 10 percent return on investment is considered reasonable by the industry. Compare the value of a company's share by yield value and intrinsic value method.

மார்ச் 31, 2017 ஒரு நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு பின்வரும் நிலையை வெளிப்படுத்தியது:

40000 பங்குகள்		நல்லெண்ணம்	40, 000
ஒவ்வொன்றும் ரூ.10	4,00,000	மற்ற நிலையான சொத்துக்கள்	5,00,000
பொது இருப்பு	90,000	தற்போதைய சொத்துக்கள்	2,00,000
இலாப நட்டக் கணக்கு	20,000		
10% கடன் பத்திரங்கள்	1,00,000		

தற்போதைய
பொறுப்புகள்

1,30,000

7,40,000

7,40,000

31 மார்ச் 2017 நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.50,000 ஆகவும் மற்ற நிலையான சொத்துக்களின் மதிப்பு ரூ.3,50,000 ஆகவும் இருந்தது. நிறுவனம் ஈட்டிய நிகரலாபம் 2014-2015 ஆம் ஆண்டுக்கு ரூ.51,600 ஆக இருந்தது. 2015-2016 ஆம் ஆண்டுக்கு ரூ.52,000; 2016 - 2017 ஆம் ஆண்டுக்கு ரூ.51,650 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபத்தில் 20 சதவீதத்திற்கு சமமான தொகை பொது இருப்புக்கு மாற்றப்பட்டது. நிறுவனம் ஈடுபட்டுள்ள வணிகத்தில் இது நியாயமானதாகக் கருதப்படுகிறது. முதலீட்டில் 10 சதவீதம் லாபம் என்பது தொழில்துறையால் நியாயமானதாகக் கருதப்படுகிறது. விளைச்சல் மதிப்பு மற்றும் உள்ளார்ந்த மதிப்பு முறை மூலம் ஒரு நிறுவனத்தின் பங்கின் மதிப்பை ஒப்பிடுக.

19. Big & Co Ltd is a company with an authorised capital of Rs.5,00,000 divided into 5000 Equity share of Rs.100 each. On 31.3.2018, 2500 shares were fully called up. The following are the balances extracted from the ledger of the company as on 31.3.2018

	Rs.		Rs.
Stock	50,000	Advertising	14,300
Debtors	38,700	Sales	4,25,000
Purchases	3,00,000	Creditors	35,200
Wages (productive)	70,000	Plant and Machinery	80,500
Discount allowed	4,200		
Discount received	3,150	Furniture	17,100
Insurance upto 30.06.2018	6,720	Cash and Bank	1,34,700

Salaries	18,500	Reserve	25,000
Rent	6,000	Loan from managing director	15,700
General Expenses	8,950	Bad debts	3,200
Profit and Loss a/c	6,220	Calls in arrears	5,000
		Printing and Stationery	2,400

You required to prepare Trading and Profit and Loss account for the year ended 31.3.2018 and the Balance sheet as on that date of the company. The following further information is given: (a) Closing stock Rs. 91,500 (b) Depreciation to be charged on Plant & Machinery and furniture at 15% and 10% respectively. (c) Outstanding Liabilities — wages Rs.5,200; Salary Rs.1,200 and Rent Rs.600 (d) Dividend @ 5% on paid up share capital is to provided. (e) Corporate dividend tax @10% is to be provided.

பிக் அண்ட் கோலிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட மூலதனமாக ரூ.5,00,000 ஐ 5000 ஈக்விட்டி பங்காக தலா ரூ.100 என்று பிரிக்கிறது. 31.3.2018 அன்று 2500 பங்குகள் முழுமையாக அழைக்கப்பட்டன. 31.3.2018 அன்று நிறுவனத்தின் பேரேட்டிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு

	ரூ.		ரூ.
அடிமரம்	50,000	விளம்பரம்	14,300
கடனாளிகள்	38,700	விற்பனை	4,25,000
கொள்முதல்	3,00,000	கடன் கொடுத்தவர்கள்	35,200
கூலி (உற்பத்தி)	70,000	ஆலை மற்றும் இயந்திரங்கள்	80,500
தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது	4,200	தட்டு முட்டுப் பொருட்கள்	17,100
தள்ளுபடி பெறப்பட்டது	3,150	ரொக்கம் மற்றும் வங்கி	1,34,700
30.06.2018 வரை காப்பீடு	6,720	ஒதுக்கிவை	25,000

	ரூ.	ரூ.
சம்பளம்	18,500 நிர்வாக இயக்குநரிடமிருந்து கடன்	15,700
வாடகை	6,000 வாராக்கடன்	3,200
பொது செலவுகள்	8,950 நிலுவை அழைப்புகள்	5,000
இலாப நட்டம் அ/இ	6,220 அச்சிடுதல் மற்றும் எழுது பொருள்	2,400

31.3.2018 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான வர்த்தக மற்றும் இலாப நட்டக் கணக்கையும் நிறுவனத்தின் அந்த தேதியில் இருப்பு நிலைக் குறிப்பையும் நீங்கள் தயாரிக்க வேண்டும். பின்வரும் மேலதிக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

(அ) இறுதிபங்கு ரூ.91,5000

(ஆ) முறையே 15% மற்றும் 10% என்ற விகிதத்தில் ஆலை மற்றும் இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் மீது விரிதக்கப்படும் தேய்மானம்.

(இ) நிலுவைப் பொறுப்புகள் - கூலி ரூ.5,200; சம்பளம் ரூ.1,200 மற்றும் வாடகை ரூ.600

(ஈ) செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 5% @ டிவிடென்ட் வழங்கப்பட உள்ளது

(உ) கார்ப்பரேட்டிவிடென்ட் வரி @ 10% வழங்கப்பட வேண்டும்.

20. P. Co Ltd and Q Co Ltd agreed to amalgamate by transferring their undertakings to a new company PQ Co., Ltd formed for that purpose on 31.12.2019 Balance sheet of the respective companies were as under

Liabilities	P Ltd	Q Ltd	Assets	P Ltd	Q Ltd
Share capital	3,000	2,400	Furniture	900	630

Reserve	–	150 Debtors	1,410	1,800
Profit and loss a/c	–	360 Bank	1,836	1,224
Creditors	1,290	744 Profit and loss a/c	144	–
	<u>4,290</u>	<u>3,654</u>	<u>4,290</u>	<u>3,654</u>

- (a) The assets of P. co Ltd are taken at book value except furniture which is to be written down by Rs.306.
- (b) Assets of Q Co Ltd are to be taken at book value except debtors which are considered to be worth Rs.990.
- (c) The share capital of the combined company is to be 240 preference shares of Rs.10 each fully paid and 50 ordinary shares of Rs.45 each fully paid. The allocation of the shares is equal except that the surplus capital of P Co Ltd is to be satisfied in preference shares.

The remaining purchase consideration is paid in cash. Show the balance sheet of the new company as on 31.12.2019 and the details of the exchange of shares.

P. Co லிமிடெட் மற்றும் க்யூகோலிமிடெட் ஆகியவை தங்கள் நிறுவனங்களை அன்று உருவாக்கப்பட்ட ஒரு புதிய நிறுவனமான பிக்யூகோலிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதன் மூலம் ஒருங்கிணைக்க ஒப்புக்கொண்டன.

பொறுப்புக்கள்	P Ltd	Q Ltd	சொத்து	P Ltd	Q Ltd
பங்கு	3,000	2,400	பொறுத்துகள்	900	630
மூலதனம்					
ஒதுக்கீடு	–	150	கடனாளிகள்	1,410	1,800

இலாப நட்டம்	-	360 வங்கி	1,836	1,224
கணக்கு				
கடன் ஈந்தோர்	1,290	744 இலாப நட்டம்	144	-
		கணக்கு		
	<u>4,290</u>	<u>3,654</u>	<u>4,290</u>	<u>3,654</u>

- (அ) பி.கோ. லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்கள் ரூ.306.
- (ஆ) எழுதப்பட வேண்டிய தளபாடங்கள் தவிர புத்தக மதிப்பில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ரூ.990 மதிப்புள்ளதாகக் கருதப்படும் துறைத்துறைகளைத் தவிர க்யூகோலிமிடெட்டின் சொத்துக்கள் புத்தக மதிப்பில் எடுக்கப்பட வேண்டும்.
- (இ) மொத்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் 240 முன்னுரிமைப் பங்குகளாக ரூ.10 ம், 50 சாதாரணப் பங்குகள் தலா ரூ.45ம் முழுமையாக செலுத்தப்பட வேண்டும். பிகோலிமிடெட்டின் உபரி மூலதனம் முன்னுரிமை பங்குகளில் திருப்தியடைய வேண்டும் என்பதைத் தவிர பங்குகளின் ஒதுக்கீடு சமமாகும். மீதமுள்ள கொள்முதல் பரிசீலனை ரொக்கமாக செலுத்தப்படுகிறது 31.12.2019 அன்று புதிய நிறுவனத்தின் இருப்புநிலையைக் குறிப்பையும் பங்கு பரிமாற்றத்தின் விவரங்களையும் காண்பி.

F-8011

Sub. Code

7BCS5C3

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fifth Semester

Corporate Secretaryship

ECONOMIC LAWS

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is licensing of industrial undertakings.
தொழிற்சாலை நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது என்றால் என்ன?
2. Define offences under Industrial Policy, 1991.
தொழிற்சாலை கொள்கை 1991 படி குற்றங்களை வரையறு.
3. Define agreement under Competition Act, 2002.
போட்டி சட்டம் 2002 கீழ் ஒப்பந்தத்தை வரையறு.
4. What is Unfair Trade Practices?
முறையற்ற வர்த்தக நடைமுறைகள் என்றால் என்ன?
5. Define foreign security.
வெளிநாட்டு சொத்து என்பதை வரையறு.
6. What is capital account transaction?
நடப்பு கணக்கு நடவடிக்கை என்றால் என்ன?

7. What is consumerism?

நுகர்வோர் என்றால் என்ன?

8. What is right to consumer education?

நுகர்வோர் கல்வி உரிமை என்றால் என்ன?

9. Define Environment.

சுற்றுச்சூழல் வரையறு.

10. Who is an occupier?

ஆக்கிரமிப்பாளர் என்பவர் யார்?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) Discuss the role of IRDA, 1951.

IRDA 1951-ன் பங்கு என்பனை விவாதிக்க.

Or

(b) Discuss the different types of licensing.

பல்வேறு வகையான உரிமங்களை விவாதிக்க.

12. (a) Explain prohibition of Anti Competitive Agreement.

போட்டி எதிர்ப்பு ஒப்பந்தத்தின் தடையை விளக்குக.

Or

(b) State the factors considered while deciding the effect of competition.

போட்டியின் விளைவினை தீர்மானிக்கும் போது கருதப்படும் காரணிகளை கூறுக.

13. (a) List the current account transactions under FEMA, 1999.

FEMA 1999-ன் கீழ் நடப்பு கணக்கின் நடவடிக்கைகளை பட்டியலிடுக.

Or

- (b) Discuss regulation and management of foreign exchange.

அந்நிய செலவாணியின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையை விவாதிக்க.

14. (a) Highlight the features of Consumer Protection Act, 1986.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ல் உள்ள அம்சங்களை முன்னிலைப்படுத்துக.

Or

- (b) List down the powers of Consumer Protection Council.

நுகர்வோர் பாதுகாப்பு சபையின் அதிகாரத்தை முன்னிலைப்படுத்துக.

15. (a) Highlight the powers of Environmental Authority.

சுற்றுசூழல் அதிகாரசபையின் அதிகாரத்தை முன்னிலைப்படுத்துக.

Or

- (b) Explain the rules to regulate Environmental Pollution.

சுற்றுசூழல் மாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் விதிகளை விளக்குக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Describe the provisions of Industrial Policy, 1991
தொழிற்சூழறை கொள்கை 1991-ல் உள்ள விதிகளை விவரிக்க.
17. Explain the different types of Combinations under Competition Act, 2002.
போட்டி சட்டம் 2002 படி பல்வேறு வகையான சேர்க்கைகளை விளக்குக.
18. Enumerate the procedure of export of goods and services.
ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவைகளின் நடைமுறைகளை கணக்கிடுக.
19. Discuss Consumer Grievances Redressal Mechanism under Consumer Protection Act, 1986.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986ன் படி நுகர்வோர் குறைகளை தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க.
20. Explain the procedure for prevention control and abatement of Environmental Pollution.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பது கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பதற்கான வழிமுறைகளை விளக்குக.

F-8012

Sub. Code

7BCSE1A

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fifth Semester

Corporate Secretaryship

Elective : DIRECT TAXES

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is the meaning of residential status in Income Tax?
வருமான வரியில் குடியிருப்பு நிலை என்பதன் பொருள் என்ன?
2. How is residential status calculated on income taxes?
வருமான வரியின் அடிப்படையில் குடியிருப்பு நிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
3. How do you calculate House Property Income?
வீட்டு சொத்து வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது?
4. How do you declare income from house property?
வீட்டு சொத்து மூலம் வருமானம் எப்படி அறிவிக்கிறீர்கள்?
5. Whatever are not allowed while calculating income from business?
வணிகத்தில் இருந்து வருமானத்தை கணக்கிடும் போது அனுமதிக்கப்படாதவை எவை?

6. What expenses are disallowed?

என்ன செலவுகள் அனுமதிக்க முடியாது?

7. What are the four main types of aggregate income?

நான்கு முக்கிய வகை கூட்டு வருமானங்கள் யாவை?

8. How do you avoid clubbing incomes?

வருமானங்கள் எவ்வாறு கூட்டு வகை செய்வதை தவிர்க்கிறீர்கள்?

9. What is Assessment in income tax?

வருமான வரி மதிப்பீடு என்றால் என்ன?

10. What are the different types of assessments?

பல்வேறு வகையான மதிப்பீடுகள் யாவை?

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions, choosing either (a) or (b).

11. (a) Mr. X left 15 years for Japan on 15th March, 2019 after staying in India for he came back on 31st August 2021. Determine his residential status for the Assessment year 2022-2023.

திரு. X 15 ஆண்டுகள் விட்டு 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி இந்தியாவுக்காக தங்கியிருந்த பின்னர் மார்ச் 15 2019 அன்று ஜப்பானுக்கு அவர் திருப்பி வந்தார். 2022-23 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அவரது குடியிருப்பு நிலையைத் தீர்மானிக்கவும்.

Or

(b) Ascertain the residential status of the Assesses in the following cases for the Assessment Year 2022-23.

- (i) Ajay is a citizen of India he left for Iran on 18th April 2021 and could not return to India till the end of the financial year 2021-22.
- (ii) Gautam left for U.S.A. on 10th March 2019 after having lived in India for 20 years. He returned to India on 10th September 2021.

2022-23ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான பின்வரும் வழக்குகளில் மதிப்பீட்டாளர்களின் குடியிருப்பு நிலையை உறுதிப்படுத்துதல்.

- (i) அஜய் இந்திய குடிமகன் 2021 ஏப்ரல் 18 ஆம் தேதி ஈரான் சென்ற அவர் 2021-22 நிதியாண்டின் இறுதி வரை இந்தியா திரும்ப முடியவில்லை.
- (ii) 20 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த கவுதம் மார்ச் 10-2019 அன்று அமெரிக்கா சென்றார். அவர் செப்டம்பர் 10, 2021 அன்று இந்தியா திரும்பினார்.

12. (a) Following particulars are furnished by Mr. Vasanth citizen and resident of India.

- (i) Basic salary after deduction of contribution to R.P.F. Rs.2,40,000
- (ii) HRA (the house is at kolar and rent paid amount to Rs.30,000) Rs.14,400.
- (iii) Own contribution to R.P.F. Rs.20,000
- (iv) Interest credited to R.P.F. @ 9.5% Rs.3,600 and
- (v) Unit-Linked insurance plan contribution paid by employer Rs.2,000

Compute the taxable income from salary of Mr. Vasanth for the Assessment year 2022-23.

பின்வரும் விவரங்கள் திரு. வசந்த், ஒரு குடிமகன் மற்றும் இந்தியாவில் வசிப்பவர்.

- (i) R.P.F ரூ.2,40,000 பங்களிப்பு பிடித்தம் பிறகு அடிப்படை சம்பளம்
- (ii) வீட்டு வாடகைப்படி (வீடு கோலார் மற்றும் வாடகை செலுத்திய தொகை ரூ.30,000) ரூ.14,400
- (iii) R.P.F ரூ.20,000 க்கு சொந்த பங்களிப்பு
- (iv) வரவு வைக்கப்பட்ட வட்டி R.P.F @ 9.5% ரூ.3,600 மற்றும்
- (v) யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலாளி மூலம் பங்களிப்பு வைக்கப்பட்டது ரூ.2,000. (செலுத்தினார்)

2022-23 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான திரு வசந்தின் சம்பளத்திலிருந்து வரிவிதிக்கக்கூடிய வருமானத்தை கணக்கிடுக.

Or

- (b) Mr. Ram Gopal, an employee in a company is drawing Rs.9,000 p.m. as salary plus 10% of his salary as clearness allowance pay. He is getting entertainment allowance of Rs.1,000 p.m. He has spent Rs.5,000 on entertainment of the company's customer. He is provided with a rent-free unfurnished house at allahabad of the fair rental value of Rs.2,000 p.m. The house is owned by the use and all the expenses of its maintenance and running are met by the company. Find out his taxable salary for the assessment year 2022-23.

ஒரு நிறுவனத்தில் ஊழியராக இருக்கும் திரு ராம் கோபால் அகவிலைப்படி ஊதியமாக ரூ.9,000 வீதம் மாதம் சம்பளம் மற்றும் அவரது சம்பளத்தில் 10% பெறுகிறார். அவர் ரூ.1,000 “பொழுதுபோக்குப்படி” பெறுகிறார். அவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு ரூ.5,000 செலவழித்துள்ளார். அவருக்கு அலகாபாத்தில் ரூ.2,000 நியாயமான வாடகை மதிப்பில் வாடகை இல்லாத வீடு வழங்கப்படுகிறது. இந்த வீடு பயன்பாட்டிற்கு

சொந்தமானது மற்றும் அதன் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கான அனைத்து செலவுகளும் நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்படுகின்றன. 2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கான அவரது வரிவிதிக்கக்க சம்பளத்தை கண்டறியவும்.

13. (a) Discuss in detail the provisions of Section 80 ID.

பிரிவு 80 ஐ டி யின் விதிகளைப் பற்றி விரிவாக விவாதிக்க.

Or

(b) Mr. X has the following income for the previous year ended 31st March 2022.

- (i) Business profit Rs.2,50,000
- (ii) Short-term capital gain Rs.12,000
- (iii) Long-term capital gain relating to Land Rs.3,18,000
- (iv) LTCG Rs.10,000 on other capital assets.
- (v) Compensation for loss of agency Rs.24,000
- (vi) LTC Loss on sale of another capital assets Rs.16,000

Compute the total income of the individual for the assessment year 2022-23.

திரு. X முந்தைய ஆண்டுக்கு பின்வரும் வருமானத்தை மார்ச் 31, 2022 உடன் முடித்தார்.

- (i) வணிக இலாபம் ரூ.2,50,000
- (ii) குறுகிய கால மூலதன ஆதாயம் ரூ.12,000
- (iii) நிலம் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாயம் ரூ.3,18,000
- (iv) நீண்ட கால மூலதன ஆதாயம் மற்ற மூலதன சொத்துக்களில் ரூ.10,000
- (v) ஏஜென்சி இழப்புக்கான இழப்பீடு ரூ.24,000

(vi) மற்றொரு மூலதன சொத்துக்களை விற்பனையில்
நீண்டகால மூலதன இழப்பு ரூ.16,000

2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான
தனிநபரின் மொத்த வருமானத்தைக் கணக்கிடுக.

14. (a) Royal Brothers of Bijipur, submit the following
particulars, for computing the income for the
assessment year 2022-23.

	Rs.
Loss from business before depreciation	20,000
Depreciation Allowable	6,000
Income from house property (computed)	18,000
Interest on securities	1,00,000
Income from other sources	20,000
Brought forward business loss from A.Y. 2022-23	50,000
Unabsorbed depreciation for A.Y 2022-23	80,000
Brought forward loss of house property from assessment Year 2022-23	10,000

You are required to compute the gross total income
for the A.Y. 2022-23.

2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான
வருமானத்தை கணக்கிடுவதற்காக பிஜிப்பூரின் இராயல்
பிரதர்ஸ். பின்வரும் விபரங்களை சமர்ப்பிக்கவும்.

	Rs.
தேயமானத்திற்கு முன்பு வணிகத்திலிருந்து இழப்பு	20,000
தேயமானம்	6,000
வீட்டு சொத்து	18,000
செக்யூரிட்டிஸ் மீது இடையீடு	1,00,000
மற்ற ஆதாரங்களில் இருந்து வருமானம்	20,000

A.Y 2022-23 முதல் வணிக இழப்புகளை முன்வைத்தது	50,000
A.Y 2022-23 க்கான உறிஞ்சப்படாத தேய்மானம்	80,000
A.Y 2022-23 முதல் வீட்டு சொத்து இழப்பு	10,000

முன்னோக்கி கொண்டு வந்தது. நீங்கள் A.Y 2022-23-க்கான மொத்த வருமானத்தை கணக்கிட வேண்டும்.

Or

(b) The business income of an individual for the assessment year 2022-23 has been determined by the assessing officer at Rs.3,50,000 late it is found that he has not considered the following while determine the income.

	Rs.
(i) Depreciation for the current year	12,000
(ii) Unabsorbed depreciation carried forward	15,000
(iii) Unabsorbed business loss carried forward form A.Y. 2022-23	3,000

Determine the total income for the assessment year 2022-23.

2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான ஒரு தனிநபரின் வணிக வருமானம் ரூ.3,50,000 என்று மதிப்பீட்டு அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தாமதமாக அவர் வருமானத்தை கிருமிநீக்கம் செய்யும் போது பின்வருவனவற்றை பரிசீலிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

	Rs.
(i) நடப்பு ஆண்டுக்கான தேய்மாம்	12,000
(ii) உறிஞ்சப்படாத தேய்மானம் முன்னெடுத்து சென்றது	15,000
(iii) மதிப்பீட்டு ஆண்டு 2022-23 முதல் உறிஞ்சப்படாத வணிக இழப்பு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டது	3,000

2022-23 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு ஆண்டின் மொத்த வருமானத்தை தீர்மானிக்கவும்.

15. (a) What is Assessment? And its importance.

மதிப்பீடு என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை விளக்குக.

Or

- (b) What are the procedures of Regular Assessment?

வழக்கமான மதிப்பீட்டின் நடைமுறைகளை விவரி.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the provisions of Residential Status and income exempt from tax.

குடியிருப்பு நிலை மற்றும் வரிவிலக்கு வருமான விதிகளை விளக்குக.

17. Mr. X has two houses. First, whose municipal valuation is Rs. 37,500 is kept by him for own residence and the second whose municipal valuation is Rs. 50,000 has been out Rs. 5,000 p.m.

Following are the expenses relating to these two houses

	1 st House Rs.	2 nd House Rs.
Municipal tax	12,000	20,000
Land Revenue	200	250
Interest on loan taken for construction of the house	64,000	4,200
Fire insurance premium	900	2,400

Compute Mr. X's income from house property for A.Y. 2022-23.

திரு. X-க்கு இரண்டு வீடுகள் உள்ளன. முதலாவதாக நகராட்சி மதிப்பீடு ரூ. 37,500 அவரது சொந்த குடியிருப்புக்காக வைக்கப்படுகிறது. இரண்டாவது நகராட்சி மதிப்பீடு ரூ. 50,000, ரூ. 5,000 வீதம் மாதம் வைக்கப்பட்டுள்ளது.

	1வது வீடு ரூ.	2வது வீடு ரூ.
நகராட்சி வரி	12,000	20,000
நில வருவாய்	200	250
வீட்டு பராமரிப்பு (மறு) வாங்கிய கடனுக்காக வட்டி	64,000	4,200
தீ காப்பீடு பிரிமியம்	900	2,400

மதிப்பீட்டு ஆண்டு 2022-23-க்கான வீட்டு சொத்தில் இருந்து திரு X-ன் வருமானம் கணக்கிடவும்.

18. Shri N.C. Sharma is a Lawyer. He has prepared following income and expenditure accounts for the year ending 31st March 2022 :

	Rs.		Rs.
Opening balance	1,892	Book purchased	
Fees received	2,40,000	(Annual publication)	800
Salary as a part time lecturer	3,600	Repairs to house	1,200
Exam : Remuneration from university	2,300	Local taxes 10%	600
Interest on Bank deposit	1,200	Maintenance exp. of car	2,000
Amount received on car sold	18,000	Office expenses	4,000
Share sold	16,000	Domestic expenses	1,20,000
Dividend received	1,540	Plant purchased for office use	700
		Car purchased	25,000
		LIC	5,000
		Donation to recognised institutions	1,200
		Gift to married daughter	400
		Income tax	3,500
		Assessment expenditure	200
		Bank deposit	13,000
		Public provident fund	4,000
		Balance c/d	1,02,932
	<u>2,84,532</u>		<u>2,84,532</u>

Additional information :

- (a) 1/3 part of building is used for professional and 2/3 for Self Residence
- (b) The Car is used in profession and personal work equally
- (c) Books purchased for teaching Rs. 200 and remaining for profession

Compute Mr. Shri N.C. Sharma's professional income.

திரு. ஸ்ரீ N.C. சர்மா அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் அவரது ரசீதுகள் மற்றும் பணம் செலுத்தும் கணக்குகள் பின்வருமாறு.

	ரூ.		ரூ.
தொடக்க இருப்பு	1,892	வருடாந்திர வெளியீடு	800
வாங்கிய புத்தகங்கள்	2,40,000	வீட்டின் பழுது பார்த்தல்	1,200
பகுதி நேர வரிவுரையாளராக சம்பளம்	3,600	உள்ளூர் வரிகள் 10%	600
பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வு ஊதியம்	2,300	பராமரிப்பு எக்ஸ்பி ஆஃப் கார்	2,000
வங்கி வைப்புகளுக்கான வட்டி கார் மீது பெறப்பட்ட தொகை	1,200 18,000	அலுவலக செலவுகள்	4,000
விற்கப்பட்ட பங்குகள்	16,000	உள்நாட்டு செலவுகள்	1,20,000
பங்காதாயம் பெற்றது	1,540	அலுவலகம் வாங்கப்பட்ட ஆலை	700
		கார் வாங்கியது	25,000
		ஆயுள் காப்பீட்டு பிரிமியம்	5,000
		அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு நன்கொடை	1,200
		திருமணமான மகளுக்கு பரிசு	400
		வருமான வரி	3,500
		மதிப்பீட்டு செலவுகள்	200
		வங்கி வைப்பு	13,000
		பொது வருங்கால வைப்பு நிதி	4,000
		இருப்பு சி/டி	1,02,932
	<u>2,84,532</u>		<u>2,84,532</u>

கூடுதல் தகவல்கள் :

- (அ) கட்டிடத்தின் 1/3 பகுதி தொழில்முறை மற்றும் 2/3 சுய குடியிருப்புக்கு பயன்படுத்தப்படுகிறது

(ஆ) கார் தொழில் மற்றும் தனிப்பட்ட வேலையில் சமமாக பயன்படுத்தப்படுகிறது

(இ) ரூ.200 கற்பிப்பதற்காகவும், தொழிலுக்காக மீதமுள்ளதற்காகவும் வாங்கப்பட்ட புத்தங்கள்.

திரு. ஸ்ரீ N.C. சர்மாவின் தொழில்முறை வருமானத்தை கணக்கீடு செய்யவும்.

19. What are the various deduction from Gross Total Income?

மொத்த வருமானத்திலிருந்து பல்வேறு விலக்குகள் யாவை?

20. What are the different types of Assessment? – Explain.

பல்வேறு வகையான மதிப்பீடுகள் யாவை? – விளக்குக.

F-8014

Sub. Code

7BCSE2A

B.Com. (CS) DEGREE EXAMINATION, NOVEMBER 2022

Fifth Semester

Corporate Secretaryship

Elective – COST ACCOUNTING

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. Define: Direct expenditure and indirect expenditure.
வரையறுக்க : நேரடி செலவினம் மற்றும் மறைமுக செலவினம்.
2. What is a Cost Sheet?
அடக்கவிலைப்பட்டியல் என்றால் என்ன?
3. What do you understand by Inventory control?
சரக்கிருப்பு கட்டுப்படுத்துதல் என்றால் நீவீர் புரிந்தது என்ன?
4. What is a purchase requisition? To whom it is submitted?
கொள்முதல் கேட்பாணை என்றால் என்ன? அதனை யாரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
5. How do you calculate bonus under
 - (a) Halsey Plan
 - (b) Rowan Plan(அ) ஹால்சி திட்டம்
(ஆ) ரோவன் திட்டத்தின் கீழ் போனலை எவ்வாறு கணக்கிடுவது?

6. Give the meaning of Cost Apportionment.
அடக்கவிலை பகிர்வு என்பதன் பொருள் தருக.
7. What is meant by Job Costing?
வேலை அடக்கவிலை என்பதன் பொருள் என்ன?
8. Write notes on 'Escalation Clause'.
விரிவாக்க விதி என்பதன் குறிப்பு எழுதுக.
9. What is inter-process profit?
உள் படி நிலை இலாபம் என்றால் என்ன?
10. Write any two differences between Job Costing and Process Costing.
வேலை அடக்கவிலை மற்றும் படிநிலை அடக்கவிலை இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேறுபாடு தருக.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions.

11. (a) What are the reasons for disagreement between cost and financial accounts?
அடக்கவிலை மற்றும் நிதிக் கணக்குகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டிற்கான காரணங்கள் யாவை?

Or

- (b) How would you classify various costs and explain each of them brief?
பல்வேறு அடக்கவிலையை பற்றி நீங்கள் எவ்வாறு வகைப்படுத்தி அவை ஒவ்வொன்றையும் சுருக்கமாக விளக்குக.

12. (a) Calculate the Economic Order Quantity:

Annual usage - 20,000 units

Cost of Materials (per unit) - Rs. 250

Cost of placing and receiving order - Rs. 2,000

Annual cost of carrying inventory (including interest) - 10% of cost

பொருளாதார ஒழுங்கு அளவை கணக்கிடுக.

ஆண்டு பயன்பாடு - 20,000 அலகுகள்

அடக்க சரக்கிருப்பு (ஒரு அலகுகிற்கு) - ரூ.250

அடக்கவிலை கோரி அதன்மூலம் பெறப்பட்ட ஆணை - ரூ.2,000

சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான ஆண்டு செலவு (வட்டி உட்பட) - செலவில் 10%

Or

(b) The following transactions took place in request of Material during the month of September 2015.

Sept. – 1 Received 500 Qty Rate per unit 10

Sept. – 10 Received 300 Qty Rate per unit 12

Sept. – 15 issued 700 Qty

Sept. – 20 Received 400 Qty Rate per unit 14

Sept. – 25 Issued 300 Qty

Sept. – 27 Received 500 Qty Rate per unit 11

Sept. – 30 Issued 200 Qty

You are request to write up stores Ledger under Simple Average Method and Weighted Average Cost Method.

செப்டம்பர் 2015 மாதத்திற்குகான பொருள்கள் கோரிக்கையின் நடவடிக்கைகள் பின்வருமாறு.

செப்டம்பர் - 01 பெற்றவை 500 அலகுகள் ஒரு அலகின் விலை ரூ.10

செப்டம்பர் - 10 பெற்றவை 300 அலகுகள் ஒரு அலகின் விலை ரூ.12

செப்டம்பர் - 15 வழங்கியது 700 அலகுகள்

செப்டம்பர் - 20 பெற்றவை 400 அலகுகள் ஒரு அலகின் விலை ரூ.14

செப்டம்பர் - 25 வழங்கியது 300 அலகுகள்

செப்டம்பர் - 27 பெற்றவை 500 அலகுகள் ஒரு அலகின் விலை ரூ.11

செப்டம்பர் - 30 வழங்கியது 200 அலகுகள்

எளிய சராசரி முறை மற்றும் எடையுள்ள சராசரி அடக்க முறையின் கீழ் பண்டக பேரேட்டை தயாரிக்க.

13. (a) Labour cost per man per day of 8 hours. From the following particulars ascertain labour cost per day of 8 hours

(i) Basic Pay - Rs. 200 per month

(ii) Leave Pay-5%

Employer Contribution to provident fund 8% of (i) and (ii)

Employers contribution to E.S.I. -2.5% of (i) and (ii)

Pro rate amenities Rs. 17.95 per head per month

Working hours in a month-200hours.

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 8 மணிநேர உழைப்பு செலவு. பின்வரும் விவரங்களிலிருந்து ஒரு நாளைக்கு 8 மணிநேர தொழிலாளர் செலவைக் கண்டறியவும்.

(i) அடிப்படை ஊதியம் - ரூ.200 மாதத்திற்கு

(ii) விடுப்பு சம்பளம் - 5% ஐ விடுங்கள்

வருங்கால வைப்பு நிதிக்கு முதலாளி பங்களிப்பு 8% (i) மற்றும் (ii).

E.S.I க்கு முதலாளியின் பங்களிப்பு - 2.5% (i) மற்றும் (ii).

சார்பு வீத வசதிகள் ரூ.17.95 மாதத்திற்கு ஒரு நபருக்கு ஒரு மாதத்தில் - 200 மணிநேரத்தில் வேலை நேரம்.

Or

(b) Work out the machine hour rate of a saw mill from the following information of a wood working shop:

(i) Purchase price of the saw mill Rs. 90,000

(ii) Railway freight and installation charges Rs.100

(iii) Life of the saw mill is 10 years and 2000 working hours per year.

(iv) Repair charges 50% of depreciation.

(v) Consumption of electric power 10 units per hour @70 paise per unit. Lubricating oil Rs.20 per day of 8 hours.

(vi) Consumable stores 100 per day of 8 hours

(vii) Wages of machine operator Rs. 40 per day of 8 hours

ஒரு மர வேலை செய்யும் கடையின் பின்வரும் தகவல்களிலிருந்து ஒரு அறுக்கும் ஆலையின் இயந்திர மணிநேர வீதத்தை தயாரிக்கவும்.

(i) மர ஆலை கொள்முதல் விலை ரூ.90,000

(ii) ரயில் சரக்கு மற்றும் நிறுவல் கட்டணம் ரூ.100

(iii) மர ஆலை ஆயுள் 10 ஆண்டுகள் மற்றும் வருடத்திற்கு 2000 வேலை நேரம்

(iv) பழுதுபார்க்கும் கட்டணம் 50% தேய்மானம்.

- (v) மின்சார நுகர்வு ஒரு மணி நேரத்திற்கு 10 அலகுகள் @ ஒரு யூனிட்டிற்கு 70 பைசா. மசகு எண்ணெய் 8 மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.20.
- (vi) ஒரு நாளைக்கு 8மணிநேரத்திற்கு 100 நுகர்வோர் கடைகள்
- (vii) இயந்திர ஆபரேட்டரின் ஊதியம் 8 மணி நேரத்திற்கு ரூ.40.

14. (a) The following direct costs were incurred on Job No. 565 of Standard Electricals Company

	Rs.
Materials	4,010
Wages: Dept A - 60 hours @ Rs.3 p.h	
B - 40 hours @ Rs.2 p.h	
C - 20 hours @ Rs. 5 p.h.	

Overhead expenses for these three departments were estimated as follows:

Variable overheads: Dept A Rs.5,000 for 5,000 labour hours

B Rs. 3,000 for 1,500 labour hours

C Rs. 2,000 for 500 labour hours

Fixed overheads: Estimated at Rs.20,000 for 10,000 Normal working hours. You are required to calculate the cost of job No.565 and calculate the price to give profit of 25% on selling price.

ஸ்டாண்டர்ட் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் வேலை எண் 565 இல் பின்வரும் நேரடி செலவுகள் ஏற்பட்டன.

	ரூ.
சரக்கிருப்பு	4,010

கூலி : துறை A - 60 மணிநேரம் ரூ.3 ஒரு மணி நேரத்திற்கு

B - 40 மணிநேரம் ரூ.2 ஒரு மணி நேரத்திற்கு

C - 20 மணிநேரம் ரூ.5 ஒரு மணி நேரத்திற்கு

இந்த மூன்று துறைகளுக்கான மேல்நிலை செலவுகள் பின்வருமாறு மதிப்பிடப்பட்டன :

மாறி மேல்நிலைகள்

துறை ஏ ரூ.5,000 உழைப்பு நேரங்களுக்கு 5,000

பி ரூ.1,500 உழைப்பு நேரங்களுக்கு 3,000

சி ரூ.500 தொழிலாளர் நேரத்திற்கு ரூ.2,000

நிலையான மேல்நிலைகள் : 10,000 சாதாரண வேலை நேரங்களுக்கு ரூ.20,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. விற்பனை விலையில் 25% இலாபத்தை வழங்க நீங்கள் வேலை எண் 565 ஐக் கணக்கிடுக.

Or

- (b) Calculate the earnings of A and B under Taylors Differential piece Rate system Standard Time per unit – 12 minutes, Standard Rate per hour – Rs. 60, Differentials to be used 80% and 120%. In a particular day of 8 hours, Workers A and B produced 30 units and 50 units respectively.

டெய்லரின் மாறுபாடும் எண்ணிக்கை விகித முறையின் கீழ் தொழிலாளர்கள் ஏ மற்றும் பி ஆகியோரின் வருமானம் கணக்கிடுக. நிர்ணயித்த நேரம் ஓர் அலகிற்கு - 12 நிமிடங்கள் நிர்ணயித்த விலை ஓர் அலகிற்கு - ரூ.60 பயன்படுத்த வேண்டிய மாறுபாடும் விகிதம் 80 சதவீதம் மற்றும் 120 சதவீதம் 8 மணி நேரம் கொண்ட ஒரு குறிப்பிட்ட நாளில் தொழிலாளர்கள் ஏ மற்றும் பி ஆகியோரின் உற்பத்தி முறையே 30 அலகுகள் மற்றும் 50 அலகுகள்.

15. (a) A manufacturing company has two production Department namely A and B and C three Service Depts. Time keeping, stores and maintenance.

	Production department		Service Department		
	A	B	Time keeping S1	Stores S2	Maintenance S3
Primary overhead summary	20,000	30,000	4,000	3,000	2,000
Other information	S1	S2	S3	A	B
No. of Employees	–	10	5	40	25
No of stores requisition	–	–	4	16	15
Machine hours	–	–	–	3,000	2,300

An amount equal to 20% of the profit earned every year was transferred to the general reserve. It is considered reasonable in the business in which the company is engaged A 10% return on investment is considered reasonable by the industry. Compare the value of a company's share by yield value and instrinsic value method.

ஒரு உற்பத்தி நிறுவனத்தில் இரண்டு உற்பத்தித் துறை ஏ மற்றும் பி மற்றும் மூன்று சேவைத் துறைகள் நேரம் வைத்தல், கடைகள் மற்றும் பராமரிப்பு என உள்ளன.

	உற்பத்தித்துறை		சேவைத்துறைகள்		
	A	B	நேரம் வைத்தல் S1	கடைகள் S2	பராமரிப்பு S3
முதல்நிலை மேற்பரப்பு செலவு கருக்கம்	20,000	30,000	4,000	3,000	2,000
பிற தகவல்கள்	S1	S2	S3	A	B
வேலையாட்களின் எண்ணிக்கை	–	10	5	40	25
தேவைப்படும் கடைகளின் எண்ணிக்கை	–	–	4	16	15
இயந்திர நேரம்	–	–	–	3,000	2,300

ஒவ்வொரு ஆண்டும் ஈட்டிய லாபத்தில் 20% க்கு சமமான தொகை பொது இருப்புக்கு மாற்றப்பட்டது. இது நிறுவனம் ஈடுபட்டுள்ள தொழிலில் நியாயமானதாகக் கருதப்படுகிறது. முதலீட்டில் 10% வருமானம் தொழில்துறையில் நியாயமானதாகக் கருதப்படுகிறது. விளைச்சல் முறை மற்றும் உள்ளார்ந்த மதிப்பு முறை மூலம் நிறுவனத்தின் பங்கின் மதிப்பை ஒப்பிடுக.

Or

(b) Input 100 units of Rs.1000; Normal loss 10% scrap Rs.100 Actual output 87 units Calculate Abnormal loss.

உள்ளீடு 100 யூனிட்டுக்கு ரூ.1,000; சாதாரண இழப்பு 10% எஞ்சிய மதிப்பு ரூ.100 உண்மையான வெளியீடு 87 அலகுகள் அசாதாரண இழப்பைக் கணக்கிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. The following is the record of receipts and issues of a certain material in a factory during a month. March 2015
- 1 Opening stock 5000 units@ Rs.10 per unit
 - 5 Issued 3000 units
 - 7 Received 6000 units@ Rs.10.2 per unit
 - 15 Issue 2500 units
(stock verification reveals loss of 100 units)
 - 16 Received back from orders 1000 units
(previously issued at Rs.9.15 per unit)
 - 17 Issued 4000 Units
 - 25 Received 2200 units @ Rs.10.30 per unit
 - 27 Issued 3800 units

At what price will you issue the materials according to FIFO and LIFO methods using Perpetual inventory system?

மார்ச் 2015 மாதத்தில் ஒரு தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட பொருளின் பெறுதல் மற்றும் செலுத்துதல்களின் பதிவு பின்வருமாறு.

- தேதி 1 தொடக்கச்சரக்கிருப்ப 5000 அலகுகள்
ரூ.10 ஒரு அலகு
- 5 வழங்கியது 3000 அலகுகள்
- 7 பெறுதல்கள் 6000 அலகுகள் ரூ.10.2 ஒரு அலகு
- 15 வழங்கியது 2500 அலகுகள்
(சரக்கிருப்பை சரிபார்பில் 100 அலகுகளின்
இழப்பை வெளிப்படுத்துகிறது)
- 16 ஆணைகள் 1000 யூனிட்களிலிருந்து
திரும்பப் பெறப்பட்டது (முன்பு ஒரு அலகுக்கு ரூ
9.15 என வழங்கப்பட்டது)
- 17 வழங்கியது 4000 அலகுகள்
- 25 ஒரு அலகுகள் 2200 அலகு ரூ.10.30 பெற்றது
- 27 3800 அலகுகள் வழங்கப்பட்டன

நிரந்தர சரக்கு முறையைப் பயன்படுத்தி FIFO மற்றும் LIFO முறைகளின் படி எந்த விலையில் பொருட்களை வெளியிடுவீர்கள்?

17. “Cost accounting is a tool of managerial planning and control”. Explain the statement.

“அடக்கவிலைக் கணக்கியல் என்பது நிர்வாக திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு கருவியாகும்”. இந்த பதத்தை விளக்குக.

18. The following particulars relate to processing machine treating a typical material

Cost of machine Rs.10000

Estimated life 10 yrs

Scrap value Rs.1000

Yearly working time (50 weeks of 44 hours each) 2200 hrs

Machine maintenance 200 hrs pa.

Setting up time estimated at 5% of total productive time and is regarded as productive time

Electricity is 16 units per hr at 10 paise per unit

Chemical required weekly Rs.20

Maintenance cost per year Rs.1200

Two attendants control the operations of machine together with six other machines. Their combined weekly wages are Rs.140

Departmental overhead allocated to this machine per annum Rs.2000.

Calculate Machine Hour Rate.

பின்வரும் விவரங்கள் ஒரு பொதுவான பொருளைக் கையாளும் செயலாக்க இயந்திரத்துடன் தொடர்புடையவை

இயந்திரத்தின் விலை ரூ.10,000

இயந்திரத்தின் மதிப்பிடப்பட்ட வாழ்க்கை 10 ஆண்டுகள்

எஞ்சிய மதிப்பு ரூ.1,000

ஆண்டு வேலை நேரம் (50 வாரங்கள் தலா 44 மணிநேரம்) 2200 மணி நேரம்

இயந்திர பராமரிப்பு ஆண்டுக்கு 200 மணி நேரம்

மொத்த உற்பத்தி நேரத்தின் 5% என மதிப்பிடப்பட்ட நேரத்தை அமைத்தல் மற்றும் உற்பத்தி நேரமாக கருதப்படுகிறது

மின்சாரம் 16 யூனிட்கள் ஒரு மணி நேரத்திற்கு 10 பைசா ஒரு யூனிட்க்கு

இரசாயன வாராந்திர தேவை 20 தேவை

ஆண்டுக்கு பராமரிப்பு செலவு ரூ.1,200

இரண்டு உதவியாளர்கள் ஆறு இயந்திரங்களுடன் சேர்ந்து இயந்திரத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றனர். அவர்களின் ஒருங்கிணைந்த வார ஊதியம் ரூ.140 ஆகும்.

இந்த இயந்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆண்டுக்கு துறை மேற்பரப்பு செலவு ரூ.2,000

இயந்திர நேர வீதத்தைக் கணக்கிடுக.

19. A company has three production departments and two service departments and for a period the departmental distribution summary has the following totals:

Production Departments : Rs.

X Rs. 1,000

Y Rs. 900

Z Rs. 600 2,500

Service Departments :

A Rs. 200

B Rs. 150 350

Total 2,850

The expenses of service departments are charged out on a percentage basis as given below :

	X	Y	Z	A	B
Service Dept. A	20%	40%	30%	–	10%
Service Dept. B	30%	20%	30%	20%	–

Prepare a statement showing the apportionment of two service department expenses to production departments under Repeated distributed Method and Simulation Equation Method

ஒரு நிறுவனத்தில் மூன்று உற்பத்தித் துறைகள் மற்றும் இரண்டு சேவைத் துறைகள் உள்ளன. மேலும் ஒரு காலத்திற்கு துறைசார்ந்த விநியோக சுருக்கம் பின்வரும் மொத்தங்களைக் கொண்டுள்ளது.

உற்பத்தி துறைகள் :	ரூ.	
X	ரூ. 1,000	
Y	ரூ. 900	
Z	ரூ. 600	2,500

சேவைத்துறைகள் :		
A	ரூ. 200	
B	ரூ. 150	350
மொத்தம்		2,850

சேவைத் துறைகளின் செலவுகள் பின்வருமாறு சதவீதம் அடிப்படையில் வகுவிக்கப்படுகின்றன :

	X	Y	Z	A	B
சேவைத் துறை A	20%	40%	30%	-	10%
சேவைத் துறை B	30%	20%	30%	20%	-

மீண்டும் மீண்டும் விநியோகிக்கப்பட்ட முறை மற்றும் உருவகப்படுத்துதல் சமன்பாடு முறையின் கீழ் உற்பத்தித் துறைகளுக்கு இரண்டு சேவைத் துறை செலவுகள் ஒதுக்கப்படுவதைக் காட்டும் அறிக்கையைத் தயாரிக்கவும்.

20. During the month 8000 units were introduced in process X, the cost per unit being Rs. 25. Labour and production overheads are Rs.39000 and Rs.78000, respectively. Opening stock of work in progress in the process was 2000 units. The costs were:

Materials Rs.15,000 (100% complete)

Labour Rs.1,500 (60% complete)

Overheads Rs.3,000(60% complete)

At the end of the period there were 2000 units in process. Stage of completion was estimated as 100% for material and 50% for both labour and overhead costs. Assuming FIFO method, you are required to prepare:

- Statement of equivalent production
- Statement of cost per unit
- Statement of evaluation, and Process X account

படிநிலை X மாதத்திற்கு 8000 அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஒரு யூனிட்டிற்கான விலை ரூ.25 ஆகும். தொழிலாளர் மற்றும் உற்பத்தி மேல்நிலைகள் முறையே ரூ.39,000 மற்றும் ரூ.78,000 ஆகும். செயல்பாட்டில் முன்னோற்றம் காணும் பணிகள் 2000 அலகுகள். செலவுகள் :

சரக்குகள் ரூ.15,000 (100% முடிந்தது)

தொழிலாளர் ரூ.1,500 (60% முடிந்தது)

மேல்நிலைகள் செலவுகள் ரூ.3,000 (60% முடிந்தது)

காலகட்டத்தின் முடிவில் 2000 அலகுகள் செயல்பாட்டில் இருந்தன. நிறைவு நிலை 100% சரக்குகள் மற்றும் 50% உழைப்பு மற்றும் மேல்நிலை செலவுகள் என மதிப்பிடப்பட்டது. FIFO முறையை அனுமானித்து. நீங்கள் தயார் செய்ய வேண்டும் :

- சமமான உற்பத்தியின் அறிக்கை
- ஒரு யூனிட்டிற்கான செலவு அறிக்கை
- மதிப்பீட்டு அறிக்கை மற்றும் செயல்முறை X கணக்கு

F-8018

Sub. Code

7BCS6C3

**B.Com. (CS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2022**

Sixth Semester

Corporate Secretaryship

INDUSTRIAL LAW

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer all questions.

1. Define a worker as per factories act 1948.
தொழிலகங்கள் சட்டம் 1948ன் படி தொழிலாளர் இலக்கணம் தருக.
2. State any two objectives of Labour legislation.
தொழிலாளர் சட்டத்தின் இரண்டு குறிக்கோள்களை கூறுக.
3. What is the reason for enacting workmen's compensation Act, 1923?
தொழிலாளர் இழப்பீடு சட்டம் 1923 உருவாக காரணம் என்ன?
4. What is not included in wages under ESI Act?
தொழிலாளர் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் கூலியோடு இணைக்கப்படாதவை எவை?
5. Define wages as per payment of wages Act 1936.
செலுத்து கூலி சட்டம் 1936ன் கீழ் கூலி என்பதை வரையறு.

6. Who are all eligible for getting bonus as per bonus act 1965?

ஊக்க ஊதியம் சட்டத்தின் 1965 படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்கள் யார்?

7. Define contribution.

பங்களிப்பு என்ற பொருளை வரையறு.

8. What do you mean by Gratuity?

பணிக்கொடை என்றால் என்ன?

9. Quote the meaning of Industrial Dispute.

தொழிந்துறை தகராறு என்ற சொல்லின் பொருளை தருக.

10. State the acts which do not apply to registered trade unions.

பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் செயல்பாட்டுக்கு வராத சட்டங்கள் யாவை என கூறு.

Part B

(5 × 5 = 25)

Answer **all** questions. Choosing either (a) or (b).

11. (a) State the principles of labour legislation.

தொழிலாளர் சட்டத்தின் கொள்கைகளை கூறுக.

Or

(b) Explain the provisions of the factories act 1948 regarding the health of the worker.

தொழிலகங்கள் சட்டம் 1948ன் படி தொழிலாளர்களது உடல் நலம் தொடர்பான சட்ட விதிகளை விவரி.

12. (a) Describe the provisions of the workmen's compensation act relating to distribution of compensation.

தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின்படி இழப்பீடு வழங்குதல் குறித்த சட்ட விதிமுறைகளை விளக்குக.

Or

- (b) What are the functions of Employees State Insurance Corporation?

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் பணிகள் யாவை?

13. (a) Discuss the safeguards in payment of minimum wages.

குறைந்தபட்சக் கூலி வழங்குதலில் உள்ள பாதுகாப்பு குறித்து விவரி.

Or

- (b) When an employee is disqualified from receiving bonus?

ஒரு தொழிலாளி எப்பொழுது மேலூதியம் பெற தகுதியற்றவராகின்றார்?

14. (a) What are the powers of inspector under the EPF act?

தொழிலாளர் சேம நல நிதி [EPF] சட்டத்தில் ஆய்வாளரின் அதிகாரங்கள் யாவை?

Or

- (b) When does an employee forfeit his right to gratuity?

பணிக்கொடை பெறும் தகுதியினை ஒரு தொழிலாளி எப்பொழுது இழக்கிறார்.

15. (a) Under what circumstances the lockout is prohibited?

எந்தெந்த சூழ்நிலைகளில் கதவடைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்றது?

Or

- (b) What are the situation for cancellation of registration of trade union?

ஒரு தொழிற்சங்கத்தின் பதிவினை ரத்து செய்யக்கூடிய சூழல்கள் யாவை?

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Explain the provisions relating to employment of woman worker.

பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பாக உள்ள சட்ட விதிகள் யாவை?

17. Explain the various benefits available under ESI act.

தொழிலாளர் மாநிலக் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வகை பயன்களை விவரி.

18. Explain the procedure for fixing and revising of minimum wages.

குறைந்தபட்சக் கூலி நிர்ணயிப்பது மற்றும் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான நடைமுறைகளை விவரி.

19. Discuss the rules as to payment and recovery of employees provident fund contribution by an employer.

தொழிலாளர் சேம நல நிதிக்கு முதலாளியின் பங்கினை செலுத்த மற்றும் பெறுவதற்கான சட்ட விதிகளை விவரி.

20. State the duties and responsibilities of a registered trade union.

ஒரு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் யாதென கூறு.

F-8019

Sub. Code

7BCSE3B

**B.Com.(CS) DEGREE EXAMINATION,
NOVEMBER 2022**

Sixth Semester

Corporate Secretaryship

***Elective* – FINANCIAL SERVICES**

(CBCS – 2017 onwards)

Time : 3 Hours

Maximum : 75 Marks

Part A

(10 × 2 = 20)

Answer **all** questions.

1. What is commercial paper?
வணிகத் தாள் என்றால் என்ன?
2. Expand OTCEI.
OTCEI விவரிக்க.
3. What is commercial bank?
வணிக வங்கி என்றால் என்ன?
4. What is Hire Purchase?
வாடகை கொள்முதல் என்றால் என்ன?
5. What is close ended fund?
முடிவுற்ற நிதி என்றால் என்ன?

6. What is balanced fund?
சமப்படுத்தப்பட்ட நிதி என்றால் என்ன?
7. What is recourse factoring?
ஆதார் காரணியடுத்தல் என்றால் என்ன?
8. What is consumer finance?
வாடிக்கையாளர் நிதி என்றால் என்ன?
9. Define Merchant Banking.
வணிக வங்கி – வரையறு.
10. What is credit rating?
கடன் மதிப்பீடு என்றால் என்ன?

Part B

(5 × 5 = 25)

Answer all questions.

11. (a) What are the functions of financial market?
நிதிச் சந்தையின் செயல்பாடுகள் யாவை?

Or

- (b) Write out the features of money market.
பணச் சந்தையின் அம்சங்கள் எழுதுக.

12. (a) What is the main purpose of Commercial Bank?
வணிக வங்கியின் முக்கிய நோக்கம் என்ன?

Or

- (b) Write out the common features of Hire Purchase financing.
வாடகை கொள்முதல் நிதி முறையின் பொதுப் பயன்பாடுகளை எழுதுக.

13. (a) What are the points to be consider at the time of choosing AMC?

சொத்து மேலாண்மை நிறுவனத்தை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை யாவை?

Or

- (b) What are the features of mutual funds?

பரஸ்பர நிதியின் சிறப்பம்சங்கள் யாவை?

14. (a) Write out the merits of factoring.

காரணிபடுத்தலின் நன்மைகளை எழுதுக.

Or

- (b) What are the salient features of consumer finance?

நுகர்வோர் நிதியின் முக்கிய அம்சங்கள் யாவை?

15. (a) What are the functions of Merchant Banker?

வணிக வங்கியாளரின் பணிகள் யாவை?

Or

- (b) List out the credit rating agencies in India.

இந்தியாவில் உள்ள கடன் மதிப்பீட்டு நிறுவனங்களை பட்டியலிடுக.

Part C

(3 × 10 = 30)

Answer any **three** questions.

16. Write out the different types of financial services offered in India.

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான நிதிச் சேவைகள் குறித்து எழுதுக.

17. Write out the functions of commercial bank.
வணிக வங்கியின் செயல்பாடுகளை எழுதுக.
18. How does an AMC manage funds?
சொத்து மேலாண்மை நிறுவனம் நிதிகளை எவ்வாறு நிர்வகிக்கிறது?
19. Write out the types of factoring in detail.
காரணிகளின் வகைகளை விரிவாக எழுதுக.
20. What are the important functions of credit rating agency?
கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் முக்கிய பணிகள் யாவை?
-